

# விசுந்துமிழ்ச் விசுவெ



2 ஸ்ரீ மூர்தை

பக்கம்

கழகம் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புப் பணி  
உயிர் மெய்ம் முதல் வேர்ச்சொற்கள்  
'முளவுமா' முள்ளம் பன்றியா ?  
புலிகளை வென்ற காட்டுப்பன்றி  
டாக்டர் மெக்ளீன் ... ஆட்சித் துணை நூல்  
தமிழில் எழுதுவோம்  
ஆட்பிரிக்கச் சுற்றுலா  
திருக்குறளை ஆங்கிலத்திலே...வரவேண்டாமா ?  
கலைவள்ளல் கருமுத்து தியாகராயச் செட்டியார்  
அவர்கள் மறைவு  
திரு. ஆ. இராசகோபால் பிள்ளை பிரிவு  
செய்திகளும் குறிப்புக்களும்

க 0 க

க 1 க

க 2 க

க 3 க

க 4 க

க 5 க

க 6 க

க 7 க

க 8 க

க 9 க



## ‘செந்துமிழ்ச் செல்வி’

**இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினர்கள்**

- ஏ. டாக்டர் க. கருசீனி, எம். ஏ., பி.எஸ்டி.  
தமிழ்த்துறைத்தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்
  - ஏ. ‘சித்தாங்த கலாநிதி’, உரைவேங்கார்,  
ஒள்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள், மதுரை
  - ஏ. திரு. கொண்டல், சு. மகாதேவன் அவர்கள், எம். ஏ., பி. எஸ்ஸி  
இயக்குஞர், தமிழ்கலைக் கலைஞர்கள், மதுரை.
  - ஏ. செஞ்சிகாற்கொண்டல், வித்துவான்,  
டாக்டர் சௌ. சிங்காரவேலன், எம்.ஏ., டி.பி. விக்  
அ. வ. அ. கல்லூரி, மாழூரம்.
  - ஏ. செந்தமிழ்க் கலைமனி, வித்துவான்,  
பண்டித, கா. பொ. இரத்தினம் அவர்கள்,  
பி.ஏ. (ஆனர்ஸ்), (லண்டன்) எம்.ஏ., பி.ஓ.எஸ். (சென்னை)  
கொழும்பு.
  - ஏ. புலவர் இரா. இளங்குமரன்,  
திருக்கர், மதுரை-6.
  - ஏ. திரு. இரா. முத்துக்குமாரசாமி, எம்.ஏ., பி.எஃப்.  
நூலகர், மறைமலையடிகள் நூல்நிலையம், சென்னை.
- 

**போசிரியர்**

**தி. செல்வக் கேசவராய முதலியார் எம்.ஏ.**  
**எழுதிய நூல்கள்**

திருவள்ளுவர்	1	60	அக்பர்	1	50
கண்ணகி சரித்திரம்	1	80	இராபின்சன் குரூசோ	0	80
தமிழ் வியாசங்கள்	2	00	ஆசாரக் கோவை	1	25
தமிழ் - (கட்டுரை)	2	50	முதுமொழிக் காஞ்சி	1	00
வியாச மஞ்சளி	1	60	அறவிந்திச்சாரம்	1	00
கலிங்கத்துப் பரணி			பஞ்சலட்சணம்		
கதா சங்கிரகம்	1	25	(ஐந்திலக்கணம்)	2	00
அபிநவ கதைகள்	1	60			

மேற்கண்ட நூல்கள் கழகத்தில் கிடைக்கப்பெறுவன

**தாயுமான அடிகள் திருப்பாடல்கள்**

தாயுமான அடிகளின் திருப்பாடல்கள் அனைத்தும் அழகிய  
கையடக்கப் பதிப்பாக பிளாஸ்டிக் உறையுடன் வெளிவந்துள்ளது.

# செந்திழப்புக்கலை

## தீங்கள் வெளியீடு

சிலம்பு  
—

திருவள்ளுவர் ஆண்டு உபாக்டு, கூடி  
ஆகஸ்டு 1974

பால  
கூ

### கழகம் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புப் பணி

(க)

மறைமலையடிகள் நூல்நிலையமும் கலைமன்றமும்  
உருவான வரலாறு

(நடந்த வண்ணம் உரைத்தல்)

தமிழ்மலை மறைத்திரு மறைமலையடிகள் 15—9—1950 இல் அம்மை அம்பலவாணர் திருவடி சேர்ந்தபின், அவர்கள் ஆராய்ந்த தமிழ் சமற்கிருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளி லுள்ள நாலாயிரம் நூல்கள் 'மறைமலையடிகள் நூல்நிலைய'மாகவும் பல்லாவரத்தில் அவர்கள் தாமே கட்டி வாழ்ந்த வளமலை கலைமன்றமாகவும் கழகத்தால் எவ்வாறு அமைக்கப் பெற்றன என்ற குறிப்பு கழகம் வெளியிட்ட புலவர் அரசு அவர்கள் எழுதிய 'மறைமலையடிகள்' என்ற நூலிலும், மறைத் திருநாவுக்கரசனுர் எழுதிய மறைமலையடிகள் வரலாறு என்னும் விரிவான நூலிலும் எழுதப் பெறவில்லை. ஆனால் அவை எங்ஙனம் ஏற்பட்டுள்ளன எவ்வாறு மக்கட்குப் பயன்படுகின்றன என்பது தமிழக வரலாற்றில் இடம்பெற வேண்டு மென்பது எனது அவா. ஆகவே அவை தொன்றிய வரலாற்றை இங்கே விளக்கி எழுதுகின்றேன்.

மறைமலையடிகளார் கடுமையான நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருப்பது 7—9—1950 இல் யான் நெல்கீல்

யிலிருந்து சென்னைக்கு வந்ததும் தெரியலானேன். அன்று மாலையில் பல்லாவரம் சென்று அடிகளார் நோயினால் தாங்கே ணுத் துன்புறும் நிலையினைக் கண்டு கண்ணீர் பெருக, மனம் மிக வருந்தலானேன். மறுநாள் அடிகளாரின் அன்பிற் குகந்த திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் என்னைப் பார்க்க விரும்பி ஆள்வழிக் கொல வியனுப்பினர். அப்போது அவர்கள் கண் அறுவை மருத்துவஞ் செய்யப்பெற்று வீட்டிலேயே தங்கியிருந்தனர். அடிகளார் நோயுற்று வருந்தவது அவர் களுக்குத் தெரிந்திருந்தது. “அடிகளார் தமது ஆராய்ச்சிக்குத் தொகுத்து வைத்திருக்கும் நூல்களைப் பற்றியும் எழுதி அச்சிட்டும் அச்சிடப் பெறுமலும் வைத்திருக்கும் நூல்களைப் பற்றியும் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறார்களா? ஆதாரமும் ஏற்றாடொன்றும் செய்யாதிருப்பின் தாமே அடிகளாரைக் கேட்டு அவர்கட குப்பின் அவை தமிழ் மக்கடத்துப் பவன்படுவதற் குரிய ஏற்பாட்டினைச் செய்யுந் தகு சியும் திறமையும் தம்மிடமே இருக்கின்றன. ஆதலால் அடிகளாரிடம் கேட்டு ஆவன செய்யும்” என்று கூறினார்கள்.

1950 மே 24 இல் அடிகளார் மனைவியார் திருவாட்டி சவுந் தரம் அம்மையார் உயிர் நீத் தனர். அடிகளாரும் தயது பிறந்த நாட்துறிப்பினை கொண்டு தம்முடைய வாழ்நாள் 75 ஆவது அங்கையில் முடிவுறும் என்று எழுதி வைத்தி கூக்கின்றார். எனவே, தம்முடைய நூல்களைப் பற்றித் தக்க ஏற்பாடு செய்தல் வேண்டுமென்று இரண்டு மூன்று திங்களாகவே என்னிடம் நேரிலும் கடிதவழியும் தெரிவித்தனர். ஆனால் ஏற்பாடொன்றும் செய்யத் துணிந்தார்களில்லை. என்னிடமுள்ள நேர்மை, உண்மை, ஊக்கமுடைமை, வணிகத் திறமை ஆகிய வற்றை நன்கு அறிந்து என்பால் மிக்க நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பது மட்டும் தெரியலானேன்.

அவர்கட்டு அப்போது மருத்துவஞ் செய்து வந்தவர் அவர்களோடு நீண்டகாலமாக நட்புக் கொண்டிருந்த சித்த மருத்துவர் பண்டிதர் ஆனந்தம் ஆவர். 8—9—1950 காலையில் தியாகராய் நகரிலுள்ள அவரது மருத்துவமனைக்குச் சென்று அடிகளார் நோயைப் பற்றிக் கேட்டேன். “உயர்ந்த கத்தூரி வரங்கி அனுப்புக்கள். முச்சுத் திணறல் நீங்கவும் நெஞ்சுப் பைக்கு வலிலூட்டவுங்கூடிய மருந்து செய்து கொண்டு மாலை 4 மணிக்குப் பல்லாவரம் வருவேன். அப்போது அடிகளார் தம் நூல்களைப் பற்றி என்ன ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்று கேட்போம்” என்று சொன்னார். அவர் விரும்பியபடி உயர்ந்த கத்தூரி வரங்கி அனுப்பி வைத்தேன்.

யான் மாலை 4 மணிக்குப் பல்லாவரம் சென்றேன். பண்டிதர் ஆனந்தர் தம் மகன் ஆனந்த குமாரனுடன் 5 மணிக்கு வந்தனர். தாம் கொண்டு வந்த மருந்தினைத்தேனில் குழப்பிக் கொடுத்தனர். யாங்கள் இருவருமே அடிகளாரிடம் விருப்ப ஆவணம் ஏதாவது எழுதியுள்ளீர்களா? எனக் கேட்டோம். ‘எழுதவில்லை; இப்போதீத எழுதுங்கள்’ என்றனர். அதன் கண் எழுத வேண்டிய குறிப்புக்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். அடிகளார் கையெழுத்துப் போல ஆனந்த குமாரன் கையெழுத்து இருக்குபாதலால் அவரை மெத்தைக்கு அழைத்துக் கொண்டு பொய் விருப்ப ஆவணம் எழுதப் பெற்றது. அதனை அடிகளாரிடம் படித்துக் காட்டவே அவர்கள் கையெழுத்திட்டனர். அதன்கண் குறித்தபடி பண்டிதர் ஆனந்தர், தமிழேன், அடிகளார்க்கு நீண்டகாலமாகத் தொண்டு செய்து வந்த அன்பர் அ. கனகராயர் ஆகிய மூவருமே செயற்குழு உறுப்பினர்கள் ஆனாலும். அதன்கண் யானும் பண்டிதர் ஆனந்தரும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுவிட்டோம்.

மறுநாள் கழக வழக்குரைஞர் திரு. வி. இராசகோபால முதலியார் அவர்களிடம் விருப்ப ஆவணத்தைக் காட்சியதும் “செயற்குழு உறுப்பினர்கள் சாட்சிக்கையெழுத்துப் போட்டமை வினால் அது செல்லுபடியாகாது, வேறொன்று எழுத வேண்டியதுதான்” என்றனர். என் மனம் இடிந்து போயிற்று. அந்த ஆவணத்தில் திரு. அ. கனகராயருக்கு ‘மனிதவசியம்’ என்ற நூலின் உரிமையும் மாளிகை விற்றுவரும் பணத்தில் ஓராயிர ரூபாவும் கொடுத்தல் வேண்டும் என்று குறிக்கப்பெற்றுள்ளது.

அடுத்து வேறு விருப்ப ஆவணம் எழுத வேண்டுமானால் திரு. கனகராயரைக் கொண்டு உள்ளனர் எழுத முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அடிகளார் குடும்பத்தினர் யாவரும் அவரிடம் அன்பாய்ப் பழகுவார்கள். வேறு ஆவணம் எழுதச் சொன்னபோது நாலூந்து ஆண்டுகளாக அடிகளாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சைதை ந. ரா. நடராசன் (ஆடலரசு), அவருடைய தமிழி ந. ரா. சுந்தரராசன் (முருகவேள்) தேவாரம் ந. நடராசன் (கூத்தரசு), என் தமையனுர் மருமகன் க. சொக்கலிங்கம் (கழக மேலாளர்) ஆகிய நால்வரும் முதலில் எழுதப் பெற்ற ஆவணத்திற் கண்ட மூவரோடு செயற்குழுவிலே சேர்க்கப் பெற்றனர்.

திரு. கனகராயர் “எனக்கு ‘மனிதவசியம்’ அம்பிகாபதி அமராவதி” ‘அறிவுரைக் கொத்து,’ ‘அரை குறையாக அச்சிடப் பெற்ற திருக்குறளாராய்ச்சி’ ஆகிய நான்கு நூல்களின்

உரிமையினைத் தருவதாக முன்பே என்னிடம் அடிகளார் சொல் வியிருந்தார்கள். அங்ஙனம் சேர்த்துக் கொள்ள விரும்பினால் வேறு எழுதி அடிகளாரிடம் கையெழுத்து வாங்கித் தருகிறேன்" என்று சொன்னார். அதற்கு யான் இனங்க வேண்டியதாயிற்று.

அடிகளார்க்கு அவர் நின்ட நாளாகத் தொண்டு செய்து வந்ததும், அடிகளார் நூல்களைக் கடனுக்கு வாங்கி விற்று வந்ததும், அவரிடம் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததும் அடிகளார் அவருக்கு எழுதிய இரண்டு கடிதங்களால் தெரிந்து கொள்ளலாம்.

### 25—3—1941இல் எழுதிய கடிதம்

அன்புள்ள கனகராயர்க்கு,

.....நலாகுக. நேற்றுமுந்தி உங்கட்டு உடம்பு நலமில்லை என்று கேட்டது முதல், உளம் மிக வருக்கீ அன்றீரவு முழுதும் உறக்கத்திலேயும் நம் அம்மை அப்பரை வேண்டியபடியாய் இருக்கேன். அகன்பயனாக மறநாளே உங்கட்டு உடம்பு நலம் அடைந்ததென்பது தெரிந்து மகிழ்ந்தேன். இரண்டு தங்கள் நல்ல மருங்கு உட்கொண்டு அங் நோயை வேற்றத் தொலைத்து விடுங்கள். உங்கள் உடம்பின் நலத்தைச் செவ்வையாய்ப் பாருங்கள்.

பெரிய கடிகாரம் மறுபடியும் சின்று போய்விட்டது. ஆதலால் அதனைக் கழற்றிக் களிமைபும் துருவுட போகச் செவ்வையாய்த் துடைத்து அதனை இயக்கத் திறமான ஒருவரை உடனே அழைத்து வாருங்கள். மணிக்கட்டுக் கைக்கடிகாரமுங் கொண்டு வாருங்கள்.

### 18—1—43 இல் எழுதிய கடிதம்

அன்புமிக்க கனகராயர்க்கு,

நீங்கள் உங்கள் அன்றையார், மனைவியுடன் வருவதாகச் சொன்னபடி வருவீர்களென்று இதுகாறும் எதிர்பார்த்தும் வரவில்லை.

கழகத்தில் "தாண்ணெடமண்டல சதகம்", "பாண்டி மண்டல சதகம்", "கம்பர் பாடிய சடகோபரங்காதி", "கம்பர் ஏ எழுபது", "திருக்கை வழக்கம்", "சங்கர சோழன் உலா", "விக்கிரம சோழன் உலா", "குலோத்துங்கன் கோவை", "இராமா நுச் நூற்றாசி", "இராமா நுஜாய் திவ்ய சரிதை", "குருபாரம் பரை" என்னும் நால்களை வாங்கி வாருங்கள். ஆராய்ச்சிக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்வேன்.

இவை போன்று நூற்றுக்கணக்கான கடிதங்கள் திரு. அ. கனகராயர்க்கு அடிகளார் எழுதியுள்ளனர். இவற்றுல் அவர்பால்

அடிகளார் எத்துணை அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தனர் என்பது நன்கு விளங்குகின்றதன்கோரே? எனவே திரு கனகராயராற்றுன் இரண்டாவது விருப்ப ஆவணம் எழுதி அடிகளாரிடம் கையெழுத்து வாங்க முடியும் என்று யான் கருதியது சரிதானே. முதலில் எழுதிய ஆவணத்தில் தவறு கீற்றந்துவிட்டது என்று சொல்லி இரண்டாவது ஆவணம் எழுதி அதன்கண் அடிகளாரிடம் கையெழுத்து வாங்கவிட்டனர். சைதை ஆடலரசு நண்பர் மூவர் சாட்சிக் கையெழுத்திட்டுள்ளனர். அந்த விருப்ப ஆவணம் அடியிற் காண்க.

### ஆசிரியர் மறைமலை அடிகளாரின் விருப்ப ஆவணம்

“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தூம்பதாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாந் தேதி செங்கற்பட்டு சில்லா, சைதாப்பேட்டை தாலுக்கா, பல்லவரத்தில் சாவடித் தெருவிலுள்ள பொதுச்சிலைக் கழக மாளிகையில் குடியிருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்க்க காடப்பாடி சொக்கநாத பிள்ளை புதல்வர் நூலாசிரியத் தொழில் செய்யும் மறைமலை அடிகள் என வழங்கும் கவரமி வேதாசலம் என்கிற நான், என் வயது முதிர்ச்சிக் காலத்தில் உணவு ஏலாகம யினாலும் மார்பில் சளிப்பித்தது மூச்சவிட முடியாமலிருப்பதாலும் இறப்பு கேரக்கூடுமொன் அஞ்சிகல்ல நினைவும் தெளிவுமிருக்கிற போது எழுதிவைத்த உவில் சாசனம் என்ன என்றால் :—

இப்பவும் நான் என்னுடைய கீழ்க்கண்ட எண்ணங்களை கிறை வேற்றுவதற்குத் தியாகராயகர்-ராகவையா வீதியிலுள்ள பண்டிடப் பள்ளி எஸ். எஸ். ஆகந்தம் பிள்ளை 1, பாளையங்கோட்டை-வயிரமுத்துப் பிள்ளை புதல்வர் திரு. சுப்பையா பிள்ளை 2, வேளாளத்தேநும் பேட்டை-பார்த்தசாரதி புதூ, 28-ம் எண்ணுடைனா இல்லத்தில் குடியிருக்கும் சீ. அண்ணாசாமி முதலியார் புதல்வர் திரு. கனக ராய் 3, கங்கிருபரம் திரு. தி. ராமசாமி முதலியார் புதல்வர் திரு. நடராசன் 4, சைதாப்பேட்டை ஜோஸ்யர் தணக்கோட்டி முதலியார் புதல்வர் திரு. நடராசன் 5, நந்தபுரம் திரு. ராமசாமி முதலியார் புதல்வர் திரு. சுந்தரராசன் 6, புலீஸ்ர் குறிச்சிகங்தசாமி பிள்ளை புதல்வர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை 7, ஆசிய ஏழுபேரையும் மதிப்பு (கெளரவு) உறுப்பினர்களாகக் கொண்ட செயற்குழு (எக்சிகியூட்டிவ் கமிட்டி) ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன். அச் செயற்குழுவே அடிக்கடி கூடிக் கீழ்க்கண்ட என் எண்ணங்களை கிறைவேற்றி வைக்கவேண்டும். யான் என் சொந்த மூயற்சியினுள் தேடி என்வசம் வைத்துள்ள சொத்துக்களின் விவரமும் கீழே தரப்பட்டுள்ளன. என்னுடைய எண்ணங்கள் :—

1. யான் படிப்பதற்கும் நூல் எழுதுவதற்கும் வாங்கி என் மாளிகையில் தொகுத்து வைத்திருக்கும் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆசிய மொழிகளிலுள்ள நூல்கள் அடங்கிய என் மாளி மொழி நூல்கள்தை அவை இருக்கம் பதினெட்டு சிலுப்பேழை களுடன் (பிரோக்கள்) சென்றையிலுள்ள திருநெல்வேலித் தென்

வீத்திய கைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகக் கிளையத்தரிடம் அவர்கள் இசைவார்களானுல் ஒப்படைத்து அதை அவர்கள் “மறைவில் அடிகளார் நூலங்களையும்” எனும் பெயரால் அவர்கள் செலவிலே யே பொதுங்கள் இலவசமாக வந்து படித்தும்படி சென்றையிலேயே தகுதியான இடத்தில் வைத்து நடத்தும்படி செய்யவேண்டும். அடிக்கடி குழுவினர் அதை மேற்பார்த்துக் கொள்ளவேண்டும்.

2. (1) என்னுடைய பொதுக்கிலைக் கழக மாளிகையை விற்பனை செய்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைக் குழுவினர் தக்கபடி என்னுடைய பணத்தில் செலவு செய்து, நல்ல விலைக்கு விற்பனை செய்து, அதன்வழிக் கிடைக்கும். தொகையில் ரூ. ஓராயிரத்தை கிதியாக வைத்து, நான் பூச்த்துவந்த அம்பலவாணர், நால்வர் திருவுருவங்கடகுப் பூசை முதலியவற்றை அதன் வருவாயைக் கொண்டு குழுவினரில் ஒருவரான திரு. த. நடராசன் அவர்களைக் கொண்டே ஈடுதியம் கொடுத்து நடத்திவர வேண்டியது. அம்பல வாணர், நால்வர் வழிபாட்டைத் கூடுமானவரையில் என்னுடைய மாளிகையிலேயே நடத்திக் கொண்டு வந்து அதற்குப் பிறகு அத் திருவுருவங்களைச் சொதாப்பேட்டைத் திடவள்ளுவர் செந்தமிழ்ச் சிவபெற்றிக் கழகத்தாரிடமும் தகுந்த கிணவுக்குறிகளும் இடமு மேற்பட்டுத் தகுதியெனப்பட்டால் அங்கேயும் வைத்து நடத்திவர வேண்டியது. திரு. த. நடராசன் அவர்கள்குப் பின்னர் அங்கேயும் பாடுகளைக் குழுவினரே தக்க ஏற்பாடுகள் செய்து நடத்திவர வேண்டியது.

2. (2) மாளிகை விற்பனைத் தொகையில் மற்றும் ஓராயிரம் ரூபாயை என்னிடத்தில் மிகவும் அன்பு பூண்டு<sup>①</sup> பல ஆண்டுகளாய்த் தொண்டு செய்து வந்த குழுவில் ஒருவரான திரு. கனகராயருக்கு வழங்கிவிட வேண்டும்.

2. (3) மாளிகை விற்பனைத் தொகையில் உள்ள மிதுதியை மூன்று பாகமாக்கி, ஒரு பாகத்தை என் இரண்டாம் மஸையில் பொன்னம்மானும் அவர்களின் குழந்தைகளும், மற்றும் ஒரு பாகத்தை என் மூன்றும் மீண்டும் கண்ணம்மானும் அவர்கள் குழந்தைகளும், அடையச் செய்து, பிறகுதார் பாகத்தை மீண்டும் மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பாகத்தை என் புதல்வன் வே. மாணிக்க வாசகமும், மற்றும் பாகத்தை என் புதல்வன் வீத்து வான் வே. திருவுக்கரசும் அடையும்படி செய்ய வேண்டியது. என் புதல்வர்களில் வே சுக்தரமுர்த்திக்கு நான் கொடுத்த ஆயிரம் கடனை அவர் திருப்பிக் கொடுக்காததால் அதைத் தள்ளி விடுகின் ஹேன். திரு. வே. சுக்தரமுர்த்திவசதியுடையவராக இருப்பதாலும் என் மூத்த புதல்வர் வே. திருஞானசம்பந்தன் வெளி நாட்டிற்குப் போய்ப் பல்லாண்டு ஆனமையாலும் அவர்கள் இருவருக்கும் ஏதும் கொடுக்க வேண்டுவதில்லை.

2. (4) திரு. பொன்னம்மாள், திரு. கண்ணம்மாள் குடும்பங்கள் அடைய வேண்டிய பொருளைத் தக்க ஆகை நிலையத்தில் வைத்துக் குழுவினர் ஏற்றபடி அவர்களுக்குப் பயன்படுத்த வேண்டியது.

(1) என்னுடைய நூல்களில் “அம்பிகாபதி அமராவதி” “மனிதவசியம்”, “அறிவுரைக்கொத்து”, அரைகுறையாக எழுதி யுள்ள திருக்குறள் ஆராய்ச்சி, ஆசியவற்றைத் திருக்குக்கூட்டுக் காப்பிரைட்டாகத் தந்துவிட்டு மிதிதியுள்ள நூல்கள் அணைத்தையும் அச்சிட்டு வெளியிடும் உரிமையைத் திருதெல் வெளித் தெள்ளிந்தையைச் சொல்கின்தொந்த நூற்றிப்புக்க் கழகத்தாருக்கே கொடுத்து அவர்கள் வெளியிடும் என் ஒவ்வொரு நூலுக்கும் ராயங்கியாக நூற்றுக்கு இருந்து விழுக்காடு ஆறு திங்களுக்கொரு முறை பூற்று குதில் நூற்றுக்கு ஜார்து பங்கைப் போது சிலைக் கழகத்திற்கு என் ஒதுக்கிவிட்டு மிதிதியை 2(3) விரிவில் காட்டிய படி பொன்னம்மான் கண்ணம்மாள், வே. மாணிக்கவாசகர், வே. திருநாவுக்கரசு ஆசியவர்க்கட்கும் அவர்களுக்குப் பின் அவரவர் வாரிசுகட்டும் ரொக்கமாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியது.

3. (2) ஒவ்வொரு முறையும் நான் ஏற்படுத்தியுள்ள குழு விளரின் இசைவு பெற்றே மேற்படி நூற்பதிப்புக் கழகத்தார் என் நூல்களை வெளியிடவேண்டும் மேற்படி கழகத்தார் மேற்கண்ட ஏற்பாடுகளுக்கு இசையா விட்டால் இசையும் வேறு அமைப்புக் களுக்கும் குழுவனர் நால்களை வெளியிடக் கொடுக்கலாம்; குழு விளரிச் தமது மயற்கியில் பொருள் தொகுத்துப் பொது சிலைக் கழப்பெயராலேயும் வெளியிடலாம்.

3. (3) அரசாங்க விதிகளின்படி ராயல்தி உரிமை எவ்வளவு காலத்திற்கு உண்டோ அவ்வளவு காலம் வரையிலும் அதைப் பெற்று 3 (1) பிரிவில் கண்டபடி உரியவர்களுக்குக் கொடுத்து வரவேண்டும். உரிமையுடையோர் காரிச அற்றுப் போன்று அத்தொகை பொதுச்சிலைக் கழகத்தைச் சேரவேண்டியது.

4. (1) யான் இதுகாறும் மூழுகாக அச்சிட்டுள்ள நூல்களை நூற்றுக்குப் பக்கீனங்கு விழுத்தாடு கழிவுக்கு விற்கை செய்யும் படி மேற்படி நூற்குதிப்புக் கழகத்தாரி போகாடுத்து அதனுல் கிடைக்கும் உணத்தையும் 3 (1) பிரிவில் கண்டபடி உரியவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டியது.

4. (2) அரைகுறையாக அச்சிட்டுள்ள நூல்களை முடித்துத் தக்கபடி விற்பனை செய்யும் ஏற்பாட்டைக் குழுவினரே செய்ய வேண்டியது.

5. (1) நான் ஏற்பாடுத்தீயுள்ள குழுவினரை பொது சிலைக் கழக விதிசாக்களுக்கு ஆவார்கள் அவர்கள் பொதுச்சிலைக் கழகச் சார்வில் ஆண்டுத்தாறும் என் சிலைவு காணியும், கழக ஆண்டு விழா வையும் பொருள் சிலைக்குத் தக்கவாறு விடாமல் நடத்திவர வேண்டியது. மற்றப்படி அக்கழகத்தைக் கக்கவாறு வளர்க்கும் பொறுப்பை என் கொள்கைகளையும் கடந்துக்கொண்டியும் நன்கு அறிந்க குடுவிலாகக் கே விட்டு எடுகின்றேன்.

5. (2) குழுவினர் தக்க விதிகளைத் தமக்குள் ஆராய்க்கு முடிவு செய்து கொண்டு வெண்டியவேளை தெளிவாம் கூடிப்பேசி கல்லூரிடி விழா கணிச் செய்து செயலாற்று வரவேண்டியது. குழு உறுப்பினர் களில் எவ்வொலும் இரங்கு விட்டால் அவரிடத்தில் வேறு தக்கவரை

ஒருவரை மற்றவர் எல்லோரும் ஒன்றுபட்டுச் சேர்த்துக் கொள்ள வேண்டியது.

5. (8) பாங்கியிலும் பண்டாபீசிலும் என்பொல் உள்ள பண்ததை வாங்கும் அதிகாரமும் மேற்படி குழுவினருக்கை உண்டு. அவர்கள் அதைப் பெற்று அதில் ஒரு தக்க தொகையை வீட்டை விற்பனை செய்வதற்கான சில்லறைச் செலவுகளைச் செய்ய ஒதுக்கிக் கொண்டு மிகுதியைப் பொதுசிலைக் கழக வளர்ச்சிக்கென வைத்துக் கொள்ள வேண்டியது.

சொத்து விவரம் : 1. பல்லாவரத்தில் யான் இப்போது குடி மிருங்குவரும் மாளிகையும் தோட்டமும் அதிலுள்ள தாவர சங்கம சொத்துக்களும். 2. என்பொல் பாங்கியிலும் பண்டாபீசிலும் உள்ள பொருள்களில் திரு பொன்னம்மாள், கண்ணம்மாள் இவர்களுக்கு மாற்றியிட்ட தொகையும் யான் வங்கிய கடதும் போக உள்ள மிகுதிப்பணம். 3. யான் எழுதி அச்சிட்டு விற்பனைக்கு வைத்து இருக்கும் நூல்கள் 4. யான் எழுதி அச்சிட்டு இப்போது அச்சில் இல்லாமல் இருக்கும் நூல்கள். 5. யான் எழுதி அச்சிடாமல் கையெழுத்தப்படியிலுள்ள நூல்கள் 6. யான் படிப்பதற்கும் நூல் எழுதுவதற்கும் வாங்கி வைத்திருக்கிற ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருத நூல்களும் அவை இருக்கும் பதினெடு சீலைப் பேழைகளும்.

இந்தப் படிக்கு நான் நல்ல கீணவும் தெளிவும் இருக்கிற போது எழுதிவைத்த உவில் சாசனம் (will) இது என் வாழ் நானுக்குப் பின் நடைமுறைக்கு வரவேண்டியது.

### (உப்பம்) கூவாயி வேதாசலம்

#### சாட்சிகள் :

1. சு. பாலசுந்தரம்,
2. கை. அழகப்பன் என்கிற சுத்தரம்,
3. க. மா. தங்கவேல்.

இதனை எழுதியது ஆனந்தகுமார்.

முதல் ஆவணம் எழுதும்போது ஒன்பது பங்குகளில் தம் மகன் வே. மாணிக்கவாசகத்துக்கு மூன்றும், பொன்னம்மாள் குடும்பத்துக்கு மூன்றும், கண்ணம்மாள் குடும்பத்துக்கு மூன்றும் கொடுத்தல் வேண்டுமென்று அடிகளார் சொன்ன போது யான் தங்கள் மகன் வே. திருநாவுக்கரசுக்கும் பிள்ளைகள் மிகுதியாய் இருக்கின்றனர். அவருக்கு ஒரு பங்கும், வே. மாணிக்கவாசகத்துக்கு இரண்டு பங்குகளும் கொடுப்பது நல்லதென்றேன். அடிகளாரும் அதற்கிடைந்தனர்.

முதல் ஆவணத்தில் குறிப்பிடப் பெற்றால் உள்ள பகுதிகள் திரு. ஆடலரசு தூண்டுதலால் இரண்டாவது ஆவணத்தில் சேர்க்கப்பெற்றுள்ளன. அவற்றைக் கீழே குறிப்பிடுகின்றேன்.

பத்தி 3.1 அடிக்கடி குழுவினர் அதை (நூல்கீலியத்தை) மேற்பார்த்துக்கொன்றுதல் வேண்டும்.

**பாக-22]** கழகம் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புப் பணி களை

பத்தி 8.3 (1) என்னுடைய நூல்களில் “அம்பிகாபதி அமரா வதி”, “மனித வசியம்”, “அறிவுரைக் கொந்து”, “அரைகுறையாக எழுதியுள்ள திருக்குறள் ஆராய்ச்சி” ஆகியவற்றைத் திரு. கன்ராயருக்குக் காப்பி ரைட்டாகத் தந்துவிட்டு,

பத்தி 12.4 (2) அரைகுறையாக அச்சிட்டுள்ளதீநூல்களை முடித்துத் தக்கபடி விற்பனை செய்யும் ஏற்பாட்டைக் குழுவினரை செய்ய வேண்டியது.

### அடிகளார் பிரிவு

அடிகளார் 15.9.1950 (பிள்ளையார் சதுர் த்தியன்-ரு) பிற்பகல் 3.30 மணிக்கு அம்மை அம்பலவாணர் திருவடி சேர்ந்தனர். அன்று காலை 11 மணிக்கு யானும் கழகத் தலைவர் திரு. மு. காசி விசுவநாதன் செட்டியாரும் வாடகை இயங்கியில் பல்லாவரத் துக்குப் போயிருந்தபோது அடிகளார் முச்சுவிடமுடியாமல் திண்றிக்கொண்டு துன்புறும் நிலையினைக் கண்டு கண்ணீர்மல்க வருந்தி நேர்ம. அடிகளார் மக்களௌல்லாரும் குழ்ந்திருந்தனர். வே. திருநாவுக்கரசும் குலசையிலிருந்து வந்துவிட்டனர். யான் அவர்களௌல்லாரும் கேட்கும் வகையில் “அடிகளார் விருப்ப ஆவணம் எழுதியுள்ளனர். அவர்கள் பிரிவுக்குப்பின் அது வெளியிடப்பெறும்” என்று சொன்னேன். அதனைக் கேட்டதும் மக்கள் மாணிக்கவாசகரும், திருநாவுக்கரசும், மகள் திரிபுரசந்தரியும் (முந்தாரழகி) தாங்கொண்டுத் துன்புறும் நிலையிலிருக்கும் அடிகளார் முன்பு நின்று எங்கட்டுப் பெருந் தீங்கு செய்து விட்டார்களே என்று நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக் கொண்டு கூக்குரலிட்டனர். என்னையும் வாயில் வந்தபடி தரக்குறைவாக ஏசினார். தம் மக்கள் பேசிய கொடிய மொழிகள் அடிகளார்க்கு எத்துணை வருத்தம் விளைவித்திருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமோ?

யானும் தலைவரும் இயங்கியில் சென்னைக்குத் திரும்பும் போது ஆவணத்தைத் தான் பார்க்க வேண்டுமென்று திருநாவுக்கரசு எங்களோடு வந்தனர். மகள் முந்தாரழகி தெருப்பக்கம் வந்து பெருஞ்சினத்துடன் மண்ணை வாரி விட்டார். வரும் வழியில் ஆவணம் என்னிடமில்லை என்று சொன்னேன்.

சென்னையில் எனது வீட்டில் மூவரும் உணவு உண்டபின் திருநாவுக்கரசு பல்லாவரத்துக்குப் போய் விட்டனர். சிறிது நேரத்தில் அடிகளார் இறையடி சேர்ந்தனர். என்ற செய்தி தொலைப் பேசிவழி எனக்கு அறிவிக்கப்பட்டது. பிள்ளையார் சதுர் த்தியாதலால் அன்று அப்பர் அச்சகத்துக்கு விடுமுறை.

எனினும், அடிகளார் பிரிவு எந்த நேரத்திலும் நிகழ்தல் கூடும் என்று கருதி அச்சுப் பொறி இயக்குநர், துடைப்பாளன், அச்சுக் கோப்பாளன், காவலன், எழுத்தர் ஆகிய ஐவரையும் அச்சுக்கத் திடீல் இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தேன். துண்டறிக்கையும் சுவரோட்டியும் அச்சுக் கோக்கப்பெற்று நேரம் மட்டும் குறிக்கப் பெறுமல் வைக்கப் பெற்றிருந்தன. 16—9—50 மாதை 4 மணிக்கு எரியுட்டுதல் நடைபெறும் என்ற குறிப்புடன் அச்சிட்டேன். சொல்ல வேண்டிய நெருங்கிய நண்பர்க்கட்டுத் தொலைபேசியில் யும் கம்பி வழியும் தெரிவித்தேன். துண்டறிக்கையினைக் கழகப் பணியாளர்களின் வழி பரப்பச் செய்தேன் சுவரோட்டி களை முக்கியமான இடங்களிலும் தாம்பரம் வரை இரயில் நிலையங்களிலும் ஓட்டச்செய்தேன். சென்னைக் காவல் துறை மேலதிகாரி வழிப் பல்லாவரம் காவல்நிலைய மேலருக்குச் செய்தி தெரிவித்து, யான் அடிகளாரை எரியுட்டுவதற்குச் செய்யும் ஏற்பாடுகட்கு யாரும் இடையூறுகள் செய்யாதிருக்கும் வண்ணம் பாதுகாப்பு கொடுக்கும்படி வேண்டினேன். அன்று செய்தி இதழ்களிலும் வானினுலியிலும் அடிகளாரின் பிரிவைச் செய்தி வெளியிடப் பெற்றது. பிரிவு பற்றிய விரிவான குறிப்புகள் செந்தமிழ்ச் செலவி சிலம்பு 25 பரல் 2 இல் காண்க.

27—9—1950இல் உயர்நீதி மன்றத்தில் அடிகளார் வீட்டிலுள்ள பேழைகள், அவற்றிலுள்ள புத்தகங்கள், கட்டில், மேசை நாற்காலிகள் முதலிய பொருள்களையெல்லாம் குறிப்பிட்டுப் பட்டி எழுதுவதற்குச் சமிஷனர் ஒருவரை நியமிக்கும்படி கொடுக்கப் பெற்ற விண்ணப்பம் உயர்நீதி மன்ற நடுவர் மதிப்புமிகு W. S. கிருட்டினசாமி நாயுடு அவர்களிடம் வரவே அவர்கள் வழக்கு ரைனர் ஏ. வி. ஆவடைநாயகம் பின்னை அவர்களைக் கமிஷனராக நியமித்தனர். 29—9—50இல் காலை 6-30 மணிக்கே கமிஷனரை அழைத்துக் கொண்டு பல்லாவரத்துக்குச் சென்றேன். பேழைகள், அவற்றிலுள்ள நூல்கள், கட்டில், மேசை, நாற்காலிகள் முதலிய பொருள்களை யெல்லாம் எடுத்தெழுதி மூடிப்பதற்கு இரவு 9 மணி ஆயிற்று. ஒன்றிரண்டு பேழைகளில் சில தட்டுக்கள் வெறுமையாக இருந்தன. கட்டடஞ்செய்து விற்பனைக்கு வைத்திருந்த நூல்களும் Book of knowledge என்ற தலைப்பிலுள்ள நூற்றெடுக்களும் 1899 முதல் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புக்களும் காணப்பெறவில்லை.

கட்டடஞ்செய்யப்பெற்ற நூல்களும் நாட்குறிப்புக்களும் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு அ. கணக்ராயர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன எனப் பின்னர் தத்திரியவந்தது. கட்டடஞ்செய்து விற்பனைக்குரிய நூல்களைக்

கழகத்துக்கே விற்பனை செய்து வைத்திருக்கின்றனர். அடிகளார் ஒரு லில புத்தகங்களை மட்டுமே அவரிடம் விற்பனைக் குக் கொடுத்துவைப்பது வழக்கம். மிகுதியான நூல்களோ மிகுதியானபடிகளோ வேண்டுமெனின் அவர் பல்லாவரம் போய் வாங்கி வந்து கொடுப்பர். அங்ஙனமிருக்க அடிகளார் பிரிவுக் குப்பின் பெருந்தொகைக்கு அடிகளார் நூல்களைக் கழகத்துக்குக் கொடுத்திருக்கின்றனர். அவ்வாறு விற்றதற்குரிய கணக்கினை அனுப்புமாறு கேட்டதற்குக் கொடுக்க மறுத்துவிட்டார் திருக்களகராயர். தாதலுவலகத்திலே அடிகளார் நாட்குறிப்புக்களிலிருந்து குறிப்புகள் எழுதி வருதலை நேரிற் பார்த்ததாக என்றனப்பர் திருமயிலை சி. வி. சம்புவிங்கம் அவர்கள் சொன்னார்கள். காவல்துறை வழியால் அவற்றை யான் பெற முயல்வது அவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. உடனே அவற்றை வேறிடத்துக்கு அனுப்பிவிட்டார். ஆனால் அவர் குறிப்புக்களை எடுத்தெழுதியமையால் அவை அவர் 1957இல் பதிப்பித்த ‘முறைமலையாடிகளார் கடிதங்கள்’ என்ற நூலுள் 39, 40, 41 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன. எனவே அடிகளார் நீண்டகாலமாக நம்பிக்கை வைத்திருந்த தொண்டர் கனகராயரின் பொருந்தாச் செயல்களை மேலும் விளக்க வேண்டியதில்லை. வழக்கில் அடிகளார் குடும்பத்தாரர்க்கு ஒருகால் வெற்றி கிடைப்பின் அதனாலும் தாம் தகுந்த ஊதியம் பெறலாம் என்ற கூட்டு நோக்கத்தோடு அவர் நடந்து வந்திருக்கின்றனர் என்பது நன்கு புலனுகின்றது.

அடிகளார் எழுதிய விருப்ப ஆவணத்தைத் திரு. வே. மாண்க்கவாசகம், திரு. வே. சுந்தரமூர்த்தி, திருவாட்டி திரிபுர சுந்தரி ஆகியோர் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர். திரு. வே. திருநாவுக்கரசு முதற்கண் ஒப்புக்கொண்டு பிங்பு தம் உடன் பிறந்தார்கட்காக மறுக்க வேண்டியவரானார்.

ஆவணத்திற் கண்டபடி ஒப்படைப்பு (Probate) கோரி உயர்நீதிமன்றத்தில் T. O. S. 2 of 1951 எண்ணுள்ள வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 9—7—1953இல் உயர்நீதிமன்ற நலவுச் சமீப்புமிகு கே. இராமசாமி கவுண்டர் அவர்கள் முன் வழக்கு ஆராய்ச்சி (ஷீராஜை) க்கு எடுக்கப் பெற்றது. 5 நாட்கள் வழக்கு நடைபெற்றது. மதிப்புக்குரிய டாக்டர் மு. வரதாசங்கர் சான்றூரை வழக்கு வெற்றி பெறுவதற்கு ஆசரண நல்கியது. 20—7—1953இல் விருப்ப ஆவணம் அடிகளாரல் நல்ல நினைவோடு எழுதப் பெற்றதெனத் தீர்ப்புக் கூறப்பட்டது.

அந்தத் தீர்ப்பின்மீல் O. S. A. No 143 of 1953 எண்ணுள்ள மேல் முறையீட்டு வழக்கு (appeal) பதிவு செய்யப்

பட்டது. 1957 ஏப்ரல் 18, 23, 24 ஆகிய மூன்று நாட்களும் உயர்நிதிமன்றத் தலைமை நடவர் மதிப்புமிகு பி. வி. இராச மன்னார், நடவர் ஏ. எஸ். பி. ஜூயர் ஆகியோர்முன் வழக்கு ஆராயப்பெற்று 30—4—1957இல் முன்னைய தீர்ப்பு ஒப்புக் கொள்ளப் பெற்றது. 1—8—1957இல் விருப்ப ஆவணத்தின் படி செயற்குமுனினர்க்கு உரிமை (probate) வழங்கப் பெற்றது.

செயற்குமுனினர் சார்பில் வழக்குரைஞர் உயர்நிது ஈ இராச கோபால் முதலியாரய்களே தொடர்பாக வழக்கை நடத்தினர்.

மேல் முறையீட்டு வழக்கு ஆராய்ச்சிக்கு எடுப்பதற்கு முன்பே 9—4—1957இல் வள்ளல் இராமலிங்க அடிகள் முதன் முதல் பேசிய சென்னை இலிங்கிச்செட்டித் தெரு 105 ஆம் எண் ணுள்ள சோழசெட்டியார் இல்லம் விற்பனைக்கு வருவது தெரிந்து ரூ 52,000 விலை பேசி, ரூபா ஆயிரம் முன்பணம் கொடுக்கப் பெற்றது. 25—4—1957இல் அவ்வில்லத்தைக் கழகத்துக்கு விலைக்கு வாங்கிப் பத்திரம் பதிவு செய்யப் பெற்றது. அந்த வீட்டிலேதான் 1832இல் வள்ளல் இராமலிங்க அடிகள் தமது 9 ஆவது அகவையில் ‘உலகெலாம்’ என்றெழுத்துப் பேசியதாக வரலாற்றில் காணப்பெறுகின்றது. இராமலிங்க அடிகள் உயிர் இரக்கக் கொள்கைகளைப் பரப்பும் பொருட்டே மறைமலையடிகளார் ‘சமரச சன்மார்க்க சங்கம்’ என்ற அறநிறு வனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். 1916இல் தனித் தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டு அடிகளார் ‘சவாமி வேதாசலம்’ என்னுந் தமது பெயரை ‘மறைமலையடிகள்’ என்றும், தாம் நடாத்திய ‘ஞானசாகரம்’ என்னும் இதழின் பெயரை ‘அறிவுக் கடல்’ என்றும், தாம் தொடங்கிய ‘சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பெயரைப் ‘பொதுநிலைக் கழகம்’ என்றும் மாற்றி அமைத்தனர்.

30—4—57 இல் செயற்குமுனினரின் சார்பாக முன்னைய தீர்ப்பு ஒப்புக்கொள்ளப் பெற்றதும் 5—5—57இல் பல்லா வரத்தில் மாளிகையிலிருந்த பேழைகளையும் புத்தகங்களையும் 105 இலிங்கிச்செட்டித் தெரு இல்லத்துக்கு எடுத்து வந்தேன். ஓரிரு பகுதிகளில் குடியிருந்தவர்களைக் காலி பண்ணும்படி சொல்வி, நூல் நிலையத்தைக் கேற்பச் சில சீர் திருத் தங்களை யெல்லாம் செய்தபின், 24—8—58இல் ஆளுநர் தலைமையில் கல்வி நிதியமைச்சர் மாண்புமிகு எம். பக்தவத்சலம் அவர்கள் நூல் நிலையத்தைத் திறந்து வைத்தார்கள். முழு விவரம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு ஒரு பரல் க இல் காணக்.

திரு. வே. திருநாவுக்கரசுக்கு எனது வேண்டுதலின்படியே அடிகளார் ஒரு பங்கு கொடுப்பதற்கு இசெந்தனர் என்பதை

ரூண்மே கூறியுள்ளேன். அங்ஙனமிருக்கவும் 11-8-53இல் தூத்துக்குடியில் சைவசித்தாந்த சபையினர் சித்தாந்தப் பேராசிரியர் ந. சிவகுருநாத பிள்ளை அவர்களது 81ஆவது பிறந்த நாள் விழாவைத் திருஞானசம்பந்தர் மடத்திலே கொண்டாடினர். யான் அதற்குப் போயிருந்தேன். எனது பேச்சிலே அடிகளாரது விருப்ப ஆவணம் பற்றிய குறிப்புக்களை உள்ளபடி எடுத்து விளக்கினேன். அக் கூட்டத்திலிருந்த திரு. வே. திருநாவுக்கரசு ‘பொய், பொய், பொய்’ என முன்று முறை உரத்த குரலில் கூவினர். அஃதொன்றே போதும் அவரது மனப்பான்மை அறிவுதற்கு.

அடிகளாரோடு பல ஊர்கட்குச் சென்று பெரும் புலவர்களோடு பழகியவரும், சில ஆண்டுகள் உடன் வாழ்ந்தவரும், வித்துவான் பட்டம் பெற்றவருமான திரு. வே. திருநாவுக்கரசு நன்கொடை திரட்டியும் கடன்பெற்றும் மறைமலையடிகள் வரலாற்று நூலை விரிவாக எழுதத் திட்டமிட்டு 328 பக்கங்கள்வரை தூத்துக்குடி இராமன் அச்சகத்தில் அச்சிட்டனர். மேலும் அச்சிட வேண்டிய 508 பக்கங்களையும் அச்சிட முடியாமல் என்னிடம் வந்து அவற்றை அச்சிட்டு நூலுருவாக்கித் தருமாறும் விற்பனை உரிமையினைக் கழகத்துக்கே கொடுப்பதாகவும் இறைஞ்சி வேண்டினர். அடிகளாரது மாண்பிலே ஈடுபட்ட யான் எங்ஙனம் மறுப்பேன்? எனவே அதனை ஏற்றுக் கழகத்தில் தொகுத்து வைத்திருந்த படங்களை யெல்லாம் அச்சிட்டுச் சேர்த்தும், உயர்ந்த கட்டடங்களையில், அடிகிய மேலுறை அச்சிட்டும், கண்கவர் வனப்பினதாய் நூலை உருவாக்கிக் கொடுத்தேன். அதனை ஆசிரியரே தமது முகவரையில் பாராட்டியுள்ளனர். அவர் தூத்துக்குடியில் அச்சிட்ட பதுதியிலுள்ள பிழைகளின் திருத்தம் மட்டும் இருதிப் பக்கத்தில் சேர்த் திருக்கின்றனர். கழகத்தில் ஒப்படைத்தபின் பிழையில்லாமல் அச்சிடும் பொறுப்பினை நான் ஏற்றுக்கொண்டேன்.

அடிகளார் நாட்குறிப்புக்கள் எல்லாம் திருநாவுக்கரசனுர் இடமே இருக்கின்றன என்பது வரலாற்று நூலால் அறியலானேன். கழகத்தில் பதிப்புத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த திரு. மு. சதாசிவம் எம். ஏ. அவர்களிடம் 6 ஆண்டு நாட்குறிப்புக்கள் இருப்பதறிந்தேன். அவரைக் கண்டத்து அவரிடமிருந்த நாட்குறிப்புக்களைப் பெற்றுக்கொண்டேன். எஞ்சிய 35 நாட்குறிப்புக்கள் திரு. வே. மாணிக்கவாசகரிடம் இருந்தன அவற்றை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே வரலாற்று நூலை முடித்துக் கொடுப்பேன் என்றதும் அவை என்பால் சேர்க்கப் பெற்றன. நாட்குறிப்புக்கள் யாவும்.

கோடிட்ட ஏடுக (Ruled note books) எனில் படி செய்து வைத் திருக்கின்றேன். 1946 முதல் 1950இல் சில திங்கள் வரை ஒரே எட்டில் எழுதிய நாட்குறிப்பு மட்டும் உயர்ந்திமன்றத்திலிருக்கிறது. அதனைப் பெறுதற்கு முயல்கின்றேன்.

விருப்ப ஆவணம் ஒப்புக்கொள்ளப் பெற்றதும் செயற்கும் உறுப்பினர்களில் என்னைத் தவிர எஞ்சிய அறவரும் ஒன்று கூடிப் பேசித் திரு. ஆடலரசைச் செயலராக அமர்த்தினர். கழகம் அடிகளார் நூல்களை அச்சிடுவதற்குச் சில பொருந்தாத திட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றை ஒப்புக்கொண்டால் மட்டுமே அச்சிடுவதற்கு உரிமை தரப்படும் என்றனர். அதற்கு யான் இசையவில்லை. புத்தக விற்பனையிலிருந்து வருந் தொகையினையானே ஆவணத்திற் கண்டபடி அடிகளார் குடும்பத்தினர்க்கு வழங்கின்டு, எஞ்சிய தொகையினையும் கணக்கையும் செயலருக்கு அனுப்பி வைத்தேன். இனிச் செயலர்தான் அடிகளார் குடும்பத்துக்குக் கொடுத்தல் வேண்டும். எனவே, கழகம் செயலருக்கே விற்பனைத் தொகையும், கணக்கும் அனுப்புதல் வேண்டும் என்று தீர்மானித்தனர். அடுத்த முறை அனுப்ப வேண்டிய தொகையினைக் கணக்குடன் செயலருக்கு அனுப்பி வைத்தேன். அவர் கழகத்திற்கு ஒப்பு வித்து அச்சிட வேண்டிய நூல்களில் இரண்டைக் குழுவின் சார்பில் தாமே வெளியிட்டதோடு, வேண்டாத செலவுகளையெல்லாம் செய்துவிட்டுக் குடும்பத்தினர்க்கு மிகச் சிறிய தொகையினைக் கொடுத்தனர்.

எனவே, குடும்பத்தினர் O. P. No 90 of 1961 என்னுள்ள வழக்கை உயர்ந்தி மன்றத்தில் பதிவு செய்தனர். 10 - 11—1961 ஓல் வழக்கு மாண்புமிகு நடுவர் வெங்கடாத்திரி அவர்கள் முன் வரவே அவர் செயற் குழுவினரை நீக்கின்டு அரசு பொறுப்பாட்சியாளர் (Official Trustee) அவர்களை வரவழைத்து அடிகளார் சொத்துக்களின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி தீர்ப்பளித்தனர்.

பல்லாவரம் மாவிகையினை விற்பதற்கு மெயில், இந்து இதழ்களில் பொறுப்பாட்சியாளர் (O.T.) விளம்புப்படுத்தினர். யான் அப்போது தமிழகவரசில் கல்வி நிதியமைச்சராக விருந்த மாண்புமிகு, சி. சுப்பிரமணியம் அவர்களிடம் ஒப்புயர்வில்லாத தனிப் பேரறிஞர் மறைத்திரு மறைமலையடிகளார் வாழ்ந்த இல்லம் எவரிடமோ போக இடங் கொடுத்தலாகாது. அதனை அரசே வாங்கிக் கலைமன்றமாக்கி அதன்கண் அடிகளார் நூல்கள், கையெழுத்துப்படிகள், நாட்குறிப்புக்கள், இசைத் தட்டுக்கள், அவர்கள் வழிபாடு செய்த அம்மை அம்பலவாணர்

பரல்-கட] கழகம் ஆற்றிய வரலாற்றுச் சிரப்புப் பணி ஈடு

நால்வர் திருவந்தெல்லாவற்றையும் அங்கே இருந்தபடியே அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அடிகளார் இல்லத்தைக் கலைமன்றமாக அமைப்பின் தமிழகவரசுக்கே பெரும் குழ் ஏற்படும் என்றேன். அம்மாளிகைக்கு அரசுப் பொறித்துறை யிலுள்ள மேற்பார்வையாளரைக் கொண்டு ரூ. 40,000 வீசீ மதிப்பிட்டு, மத்திய அரசுக்கு விண்ணப்பம் எழுதி மாண்புமிகு சி சுப்பிரமணியம் அவர்கள் பரிந்துரையுடன் அனுப்பி வைக்கப் பட்டது. 40 நாட்களில் ரூ. 25,000 நடுவனரசினர் அனுப்பி வைத்தனர். தமிழக அரசு ரூ. 10,000 அளித்தது. எஞ்சிய ரூ. 5,000 சேர்த்துப் பொறுப்பாட்சியாளரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அவர் அத்தொகையினைப் பெற்றுக் கழகத்தின் அறநிலையமாகிய கைவசித்தாந்த சங்கத்துக்கு 80-5-62இல் பதிவு செய்து உரிமையாக்கினார். கலைமன்றத்துக் கேற்பச் சில சீர்திருத்தங்களையெல்லாம் செய்ததோடு தோட்டத்தையும் வளப்படுத்தியின் 12-7-1962இல் மதுரை ஆதீனம் அவர்கள் தலையையில் கல்வி நிதியமைச்சர் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் கலைமன்றத்தைத் திறந்து வைத்தார்கள். அதன் முழுவிபரம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 36 பரல் 12இல் காண்க.

நடுவனரசு அமைச்சர் மண்புமிகு சி. சுப்பிரமணியம் அவர்கள் முன்னின்று கழகம் அறப்பணிக்கு ஒதுக்கிவருந்தொகைக்கு வரி விலக்கு அளிக்கச் செய்ததும், கலைமன்றம் அமைப்பதற்குப் பொருளுத்துவி அளிக்கச் செய்ததும் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெறுதற்குரியன.

விருப்ப ஆவணத்தை யொட்டி நடைபெற்ற சில நிகழ்ச்சிகளை இங்கே கூறுவது முதன்மையாகும்.

அடிகளார் பிரிவு நிதமுந்த அடுத்த ஆண்டு மே முதல் நாள் யாழ்ப்பாணத்திலே நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதற்கு என்னைக் கட்டாயம் வருமாறும், அடுத்த ஆண்டு திருநெல்வேலியில் ஐந்தாவது மாநாடு நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று மாநாட்டிலே அறிவிக்கு மாறும் தமிழக அரசு அமைச்சர் மாண்புமிகு தி. சு. அனிநாசி விங்கஞ் செட்டியார் விரும்பிச் சொன்னார். அதன்பொருட்டு யாழ்ப்பாணத்துக்கு 1951 ஏப்ரல் இறுதியிற் சென்றன. அங்கே போய்ச் சேர்ந்த மறுநாளே பெரியம்மை (வைகுரி) கண்டது. தொற்றுநோய் மருத்துவமனையிற் சேர்க்கப்பெற்று 40 நாட்கள் தங்கிப் பின் திருச்சிவழி நெல்கீலக்குத் திரும்பி வேண். அக் கடுமையான நோயினின்றும் என்னை இறைவன் காப்பாற்றாவிடில் மறைமலையடிகள் நூல் நிலையமோ, மறைமலையடிகள் கலைமன்றமோ ஏற்பட்டிருக்குமா என்பதை இதனைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

விருப்ப ஆவணம் ஒப்புக்கொள்ளப் பெறும்வரை பொன் னம்மாள் குடும்பம், கண்ணம்மாள் குடும்பம் இரண்டிற்கும் தனித்தனியே திங்கடோறும் ரூ. 35/- விழுக்காடு கடனுக என் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து வந்தேன். அவ்வகையில் ஒவ்வொரு குடும்பமும் ரூ. 2500/- பெற்றனர். ஆவணம் ஒப்புக் கொள்ளப் பெறுவிடில் யான் அத்தொகை முழுவதையும் இழுக்க நேரிட்டிருக்கும். ஆனால் ஆவணம் ஒப்புக்கொள்ளப் பெற்ற தால் பணம் முழுமையும் வட்டியுடன் வரவு வந்துவிட்டது.

கழக வழிச் செலவு செய்து வழக்கு நடத்தக் கழகச் செயற் குழுவினரில் ஓரிருவர் விரும்பாவிடினும் இது கழகத்தின் கடமை என எடுத்துரைத்தன்னின் ஒரு மனதாக ஒப்புதல் அளித் தனர். அதற்குச் செலவிட்ட தொகையும் வரவு வந்துவிட்டது.

21 - 7 - 1959 இல் பண்டிதர் ஆனந்தர் வீட்டிலே நடை பெற்ற செயற்கூட்டத்தில் என் தமையனார் முத்த மகனைக் கட்டியவரும், கழக மேலாளராக விருந்தவருமாகிய திரு. க. சொக்கலிங்கம் எனக்கூத்திரே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, வாயில் சிகிரெட்டை வைத்துப் புகையினை விட்டு, அவர் தம் சிறுகையில் பெரும கொண்டனர். பின்னர் நடைபெற்ற செயற்கூட்டங்கட்கு யான் போக விரும்பவில்லை.

பல்லாவாரம் வீட்டிலே காவலுக்கு வைக்கப் பெற்ற செயராமன் தன் மனைவியுடன் பின்பக்கமுள்ள அறையில் குடியிருந்தான். அவ்விருவரும் வெளியே சென்றிருந்தபொது திரு. ஆடலரசு தம் நண்பர் சிலருடன் பூட்டை உடைத்து அவர்கள் வைத்திருந்த பொருள்களை எடுத்து வெளியே போட்டு விட்டு வேறு பூட்டேப்போட்டார். செயராமன் மனைவி தனவுட்சமி குற்றவழக்குப் போடவே, ஆடலரசு உட்பட நண்பர் மூவர்க்கும் ரூபா 10 விழுக்காடு சைதை குற்றவழக்கு மன்ற நடுவர் தண்டம் விதித்தனர்.

அடிகளார் விரும்பிய வண்ணம் நூல்நிலையமும் கலைமன்ற மும் சீரும் சிறப்பும் பெற்று நடைபெறுகின்றன. சுற்றுலாத் துறையினர் கலை மிக்க காட்சிக் கூடங்களில் ஒன்றாகக் கலை மன்றத்தையும் சேர்த்து அமைத்துள்ளனர்.

இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுதற்கு எத்துணை முயற்சியும் அலைச்சலும் இருந்திருக்க வேண்டுமென்பது காய்தல் உவத்தனின்றிக் கருதுவார்க்குப் புலனுகும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப் பண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

குநஸ்-கங்க

—வ. கம்பைய.

# உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள்

## [ஞ. தேவதேயன்]

(புது—விரும்பற கருத்து வேர்ச்சொல்.)

பொருந்தற் கருத்தினின்று மனம் பொருந்துதலாகிய விரும்பற கருத்துத் தோன்றும்.

புல்லுதல் = நட்புச் செய்தல்.

புல்—புல்கு. புல்குதல் = நண்பராய் மருவுதல்.

புல்—புர்—புரி. புரிதல் = விரும்புதல்.

“புகுமுகம் புரிதல்” (தொல். மெய்ப்பாட். 13.)

புரித்தல் (பி. வி.) = விரும்பச் செய்தல்.

“புரித்த தெங்கிள நீரும்” (சீவக. 240<sup>2</sup>).

புரி—வ. பரீ—பரிய, பரீதி, பரேம (முதலியன).

புரி—பரி. பரிதல் = 1. பற்றுவைத்தல். “பண்டம் பகர் வான் பரியான்” (பு. வெ. 12, ஒழிபு. 2). 2. சார்பாகப் பேசுதல். அவனுக்காகப் பரிய வேண்டாம். (உ. வ.) 3. காதல் கொள்ளுதல். “பாண பரிந்துரைக்க வேண்டுமோ” (ஐந். ஜம். 23). 4. இரங்குதல். ‘பாழாய்ப் பரிய விளிவிது கொல்’ (பு. வெ. 3 : 8). 5. வருந்துதல். “பழவிளைப் பயனீ பரியல்” (மணி. 12 : 50). 6. வருந்திக் காத்தல். “பரியினு மாகாவாம் பால்லல்” (குறள். 370). 7. அஞ்சுதல். “வடுப்பரிய நானுடையான்” (குறள் 502).

பரி = 1. அஞ்பு. (W). 2. வருத்தம். (குடா). புல—புன—(புனு)—புகு—புகல், புலுதல் = 1. விரும்புதல். “செருப்புகன் ரெடுத்த” (திருமுரு. 67). 2. மகிழ்தல். “முகம்புகல் முறைமையின்” (தொல். கற். 11).

புகல் = 1. விருப்பம். “வானுறை புகற்று” (பரிபா. 19 : 1). 2. கொண்டாடுகை. “புகலகல் நின்மார்பின்” (கலித். 79).

புகல்—புகல்வு = விருப்பம். “முளைபுகல் புகல்வின் மானு மைந்தரோடு” (பதிற்றுப் 84 : 17).

புள்—பிள்—பிண்—பிணி—பிடி = பெண்யாளை.

“பிடியென் பெண் பெயர் யாளை மேற்கே” (தொல். மர. 52). பிணி = பற்று. “பொருட்பிணிச் சென்று” (அகம். 27)

**பிடித்தல்** = 1. பற்றுதல். 2. விரும்புதல். பின் - பினு = 1. பெண். 2. பெண்டு. “பெண்ணும் பினுவும் மக்கட்குரிய” (தொல். மர. 62).

பினு - பினைவு = பன்றி, புல்வாய், நாய், காடி என்பவற் றின் பெண்.

“பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பினை வின் பெயர்க்கொடை” (தொல். மர. 59).

“என்குதன் பினைவோ டிருந்தது போலு” (மணி. 16:68). பினைவு - பினைவல் = மேற்குறித்த மூன்றன் பெண்.

“பினைவல் எனினும் அவற்றின் மேற்றே.” (தொல். மர. 60).

பினு - பினை - பினை = 1. விருப்பம். “பினையும் பேணும் பெட்பின் பொருள்” (தொல். உரி. 40). 2. விலங்கின் பெண். (இங்).

“புல்வாய் கவுசி உழைக்கேய கவரி

சொல்வாய் நாடின் பினை யெனப் படுமே.” (தொல். மர. 58).

பெண்மான். “பினையேர் மடநோக்கும்” (குறள். 1089) பின் - பெள். பெள் + தல் = பெட்டல்.

பெட்டல் = 1. விரும்புதல். “பிரித்தலும் பெட்டலும்” (தொல். கற் 6). 2. செய்ய விரும்புதல். “பெட்டவை செய்யார்” (இனி. நாற். 23). 3. காதலித்தல். “பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைகை” (குறள். 141).

பெட்பு = 1. விருப்பம். “குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்” (தொல். கள. 11). “பெட்புறும்.....தீப நிகர்த்தவால்” (கம்பரா. மூலபல. 135). 2. பேணுகை. “பெட்பின் நீதல் யாம்வேண் டலமே” (புறம். 205)., “பெட்ட வாயில் பெற் றிரவுவலி யுறுப்பினும்” (தொல். கள. 11). 3. அன்பு. (குடா). 4. பாதுகாப்பு.

பெட்டார் = 1. நண்பர். (குடா). 2. விரும்பியவர். “பேணுது பெட்டார்” (குறள். 1178).

பெள் - பெட்டை = 1. பெண். 2. சில விலங்கு புட்களின் பெண்பால்.

“ஒட்டகங் குதிரை கழுதை மரையிலை

பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய”

(தொல். மர. 58).

“புன்னும் வரிய அப்பெயர்க் கென்ப” (தொல். மர. 54).

ம., தெ. பெட்ட.

பெட்டையன் = 1. ஆண்மையற்றவன். 2. பேடி. பெட்டைச்சி என்பது இரட்டைப் பெண்பாலான உலக வழக்கு. பெட்டை மருட்டு = பெண்டிரை அல்லது பேதையரை அச்சுறுத்தி ஏமாற்றுகை.

பெட்டைச் சிறுக்கி என்னும் வயவுச்சொல் இழிவழக்கு. சிறுமியரைப் பெட்டைப் பசன்கள் என்பது கொச்சை வழக்கு. (வ. ஆ). பையன்—பயன்—பசன்.

பெட்டை—பெடை = பறவைகளின் பெண்பால். “பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்” (தொல். மர. 55).

“செந்தலீல் யன்றில் இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு” (குறுந். 160).

ம. பெட, க. ஹெட்டே. பெடை—பேடை = பெண்பறவை.

“மாத ஸிருங்குயின் மணிநிறப் பேடை” (பெருங். 1:33:29).

ம. பேட, க. ஹெட்டே.

பேடை — பேடு = 1. பெண்பால். “பேடவியாணர் போலும்” (தேவா. 249 : 1). 2. பெண் பறவை. “பேடுஞ் சேவலும்” (மலைபடு. 141, உரை). 3. சில விலங்குகளின் பெண். “தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம் போடே” (கலித். 114, உரை). 4. பேடனுக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். 5. பேடி. 6. கூத்துப் பதினெண்றஞுள் ஒன்றான பேடிக் கூத்து. அது,

“கரியற் றுடி மருள்படு பூங்குழற்  
பவளச் செவ்வாய்த் தவள வாணக  
யொள்ளரி கெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக்  
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற்  
காங்களஞ் செங்கை யேந்தின் வனமுலை  
யகன்ற வல்கு வங்நுண் மருங்கு  
லீகங்க வட்டுடைய யெழுதுவரிக் கொலத்து.”

ஆடுவது, (மணி. 3 : 116—122). “பேடிக் கோலத்துப் பேடு காண் குநரும்” (மணி. 3 : 125). 7. நடுவிரல். “கட்டும் பேடும்” (சிலப். 3 : 18, உரை). 8. உள்ளீடுல்லாக் காய். இந்தத் தேங்காய் பேடு. (உ. வ).

**பேடு—பேடன் = ஆண்டன்மை கொண்ட பெண்.**

**பேடன் — பேடி = 1.** பெண்டன்மை கொண்ட ஆண்.  
 “பெண்மை சுட்டிய வயர்தினை மருங்கிள் ஆண்மை திரிந்த  
 பெயர்திலைக் கிளவியும்” (தொல். கிளவி. 4). “பெண்ணவா  
 யானிழுந்த பேடி” (நாலடி. 251). 2. புணர்ச்சியாற்றவிள்ளை.  
 3. நடுவிரல். “சுட்டுப் பேடி” (சிலப். 3 : 18, உரை மேற்  
 கோள்), 4. அச்சம்.

ம., தெ., க. பேடி, து. பேடி (b).

**பேடித்தல் = அஞ்சுதல்.**

இச் சொல்லைப் பீஷ் என்னும் வடசொற்றிரிபாகக் காட்டி  
 யுள்ளது. சென்னைப் ப. க. க. த. அகரமுதலி. அவ் வட  
 சொல்லே பே (பேம்) என்னும் தென்சொற்றிரிபாகும்.

ஆய்த வெழுத்தைப் பேடி யெழுத்தென்று உசின்சிலேர்  
 அகரமுதலி குறித்திருப்பது பொருந்தாது. அதை அவியெழுத்  
 தென்பதே பொருத்தமாம். உயிரும் மெய்யுமல்லாத ஆய்தம்,  
 ஆணும் பெண்ணுமல்லாத அவிபோன்றிருத்தலின், அவி  
 யெழுத் தென்னப்பட்டது. பேடிக்கு ஆண் தோற்றமும்  
 பெண்டன்மையு முன்டு.

“என்னுங் குறிலா ணியைந்த கெடிவெல்லாம்  
 பெண்ணுகு மொற்றுய்தம் பேடாகும்”

என்று வெண்பாப் பாட்டியல் நூற்பாவோதினும் (முதன் மொழி.  
 6), “ஒற்றெழுத்தும் ஆய்தவெழுத்தும் அவியெழுத்தாம்”  
 என்றே அதன் உரை கூறுதல் காண்க. பேடு என்பது பேட  
 ஆக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். ஒரு பாலுந் தமுவாததே  
 அவியாம்.

பெள் — பெட்டு. பெட்டுதல் = விரும்புதல்.

“ஒன்றியான் பெட்டா வள்ளவை” (புறம். 399).

“ஒன்றியான் பெட்டா வள்ளவயின்” (பொருந. 73).

பெட்டா வள்ளவை = விரும்பிக் கேட்பதற்கு முன்னே.

**பெள்—பெண் = 1.** இருதினைப் பெண்பால். 2. உயர்  
 தினைப் பெண்பால். “பெண்ணும் பின்னும் மக்கட் குரிய”  
 (தொல். மர. 92). “பெண்ணே பெருமை யுடைத்து” (குறள்.  
 907). 3. சிறுமி. 4. மகள். “இந்திரன் பெண்னை”  
 (கந்தபு. திருப்ப. 35). 5. மணமகள். “பெண்கோ ஸொழுக்

கம் கண்கொள் நோக்கி” (அுகம். 112). 6. மனைவி. “பெண் ணீற் றுற்றென்” (புறம். 82). 7. பெண்டன்மை.

ம. பெண், க. பெண், தெஹ்னன்னு.

பெண்ணடி = பெண் பிறங்கடை (வாரிச). “ஒரு பெண் ணைடி தன் காணிக்குத் தேடக் கருத்தாகி” (விறலீவிடு. 152).

பெண்ணலி = பெண்டன்மை மிக்க அனி. (தொல். மா 106, உரை).

பெண்ணன் = ஆண்மையற்றவன்.

பெண்ணைண் = கணவன் மனைவியர் (தம்பதிகள்) (நாமதீப 176)

பெண்ணறை = கிழக்கு நோக்கி யோடி வங்கக் கடவிற் கலக்கும் ஆறு. “ஆண்றை பெண்ணறை ஒன்றின்றிக்கே” (ஈடு, 4 : 4 : பர).

பெண்ணெழுத்து = நெட்டுயிரெழுத்து. (வெண்பாப். முதன்மொ. 6).

பெண்ணையன் = 1. பெண்டன்மையுள்ளவன். 2. மனைவிக் கடங்கியவன்.

பெண்ணைவாயன் = பெண்டிரைப்போற் பேசுவோன்.

பெண்பிள்ளை = 1. பெண்குழந்தை. 2. பெண்டு. “நாயகப் பெண்பிள்ளாய்” (திவ். திருப்பா. 7). 3. மனைவி.

பெண்பிள்ளைப்பிள்ளை = பெண் பிள்ளை. (மிகைபடக் கூறும் உலக வழக்கு). “பொம்பிள்ளைப்பிள்ளை” என்பது இதன் கொச்சை வடிவு.

பெண்பெண்டாட்டி = பெண்டு. “ஒரு பெண்பெண்டாட்டி ஆண்டை யுடுத்து” (ஈடு, 6 : 2 : பர.) இச் சொல், இன்று வடார்க்காட்டு ஆழ்பூர் வட்டத்தில், பொம்மநாட்டி என்னும் கொச்சை வடிவில் வழங்குகின்றது.

பெண்மகள் = 1. பெண்டு. (W.). 2. சிறுமி. “பேதைப் பருவத்துப் பெண்மகளை” (தொல். சொல். 164, சேனு.).

பெண்மகள் = சிறுமி. “பெண்மை யுடுத்த மகளை தினாவியும்” (தொல். பெயரியல், 10). இதற்கு, “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை, மாரேக் கத்தார் இக் காலத்தும் பெண்மகளை வழங்குப்” என்பது சேனுவரையர் உரை,

பெண்மகன் என்னும் மாரேக்கத்தார் வழக்கு, பெட்டைப் பசன் என்னும் ஆம்பூர் வட்டத்தார் வழக்குப் போன்றது.

மாரேக்கம் (மாரேகம்) கொற்கை குழ்ந்த நாடு. பெண் வாயன் = பெண்டிர்போற் சளசளவென்று பேசுபவன்.

பெண்பாலரையும் மனைவியையும் பெண்சாதி என்பது இரு பிறப்பி (hybrid) என்னும் இழிவழக்கு. இதில், நிலைச்சொல் தமிழ்; வருஞ்சொல் வடமொழி.

பெண்சாதி=1. பெண்பாலார். “உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற மாண்பினைபோலும் நோக்கினையுடைய மகனிர்” (மதுரைக். 555, உரை). 2. மனைவி. “உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக” (இராமநா. அயோத். 8).

தேவமொழியெனத் தவரூகவும் பேதைத்தனமாகவும் நம்பப்படும் வடசொல், பெண்சாதி என்னும் வழக்கில் இழி வடைந்திருப்பது வியப்பிற்கிடமானதே.

பெண்—பெண்டு=1. பெண்பாலன். “ஒரு பெண்டா விதய முருக்கினையாயின்” (வெங்கைக்கோ. 47). 2. “வளைநல முடையளோ மகிழ்ந்தநின் பெண்டே” (ஐங்குறு. 57).

ம. பெண்டி. க. பெண்ட\_, வெறண்ட, தெ. பெண்ட்டி.

பெண்டு—பெண்டன் = பேடி. (திவா.).

பெண்டு—பெண்டகன் = பேடி. (பிங்.).

க. வெறண்ணுக.

பெண்டாளன் = பெண்டை மனைவியாகக் கொண்டவன் அல்லது நுகர்பவன்.

பெண்டாட்டி=1. பெண். “ஒரு பெண்டாட்டி தமரைடு கலாய்த்து” (இறை. 1, உரை). 2. மனைவி. “கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி” (திரிகடு. 96). 3. வேலைக்காரி. (S. I. I. ii, 483).

க. வெறண்டத்தி.

பெள்—பேள்—பேட்டு விருப்பு.

பேள்—பேண். பேணுதல்=1. விரும்புதல். “பேணேன் வெகுனி” (குறள். 526). 2. போற்றுதல். “தந்தைதாய்ப் பேண்” (ஆத்தி. 20). 3. பாதுகாத்தல். “பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்” (புறம். 9). 4. மதித்தல். “தெய்வும் பெணித் திசைதொழு தனிர் சென்மின்” (பரிபா.

15 : 48). 5. மதிப்புரவாக நடத்துதல். “பிறர்தன்னைப் பேணுங்கா ணனலும்” (திரிகடு. 6). 6. வழிபடுதல். “அமர்ப் பேணியும்” (பட்டினப். 200). 7. பொருட்படுத்துதல். “துவலைத் தண்டனி பேணோ” (தெடுநல். 34). 8. பிழை நேராமற் காத்தல். “பாணியுந் தாக்கு நடையும் பெயராமை பேணி” (பு. வெ. 12, ஒழிபு, 19). 9. சுவடித்தல். “பேணி நிறுத்தா ரணி” (கலித். 104). 10. கருதுதல். (திவா.). 11. குறித்தல். (குடா.). 12. உட்கொள்ளுதல். “விளங்கு பொற்கலத்தில் விரும்புவன் பேணி” (சிறுபாண். 244). 13. அறிதல். “பேணே தொருத்தி பேதுற” (பரிபா. 7 : 67). 14. ஒத்தல். “பெருநருப் பேணியவே கூர்ந்தா வார்ந்தவன் கண்” (பரிபா. 7 : 63). 15. மகிழ்தல். “பிறனுக்கம் பேணே தமுக்கறுப்பான்” (குறள். 163).

பேண் = 1. விருப்பம். “பிணையம் பேணும் பெட்டின் பொருள்” (தொல். உரி. 40). 2. பேண் மரம். (W.).

பேண்—பேணம் = 1. மதிப்பு. 2. பதனம். 3. அட்டந் தருகை.

பேண்—பேணவு = பேணல்.

பேண்—பேணி = ஒருவகைப் பணியாரம்.

பேண்—பேணகம் = ஒருவகைப் பலகாரம்.

வ. பேணிக (phēṇīka).

பேணுநர் = பாதுகாப்போர். “பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ” (மணி. 14 : 47).

பேணோ = பகைவர். “பேணே ரகநாட்டு” (பு. வெ. 8 : 4).

ஒ. நோ : பெட்டு = விருப்பம். E. pet.

“pet, n., & v. t. (-tt.). 1. Animal tamed & kept as favourite, or treated with fondness; darling, favourite, (often attrib.); one's -- aversion, what one specially dislikes; -- - cock, small stop-cock for draining, letting out steam, etc; -- name, one expressing fondness or familiarity.

2. v. t. Treat as a --, fondle; -- ting party (colloq.), social gathering of young people at which hugging, kissing, etc., are indulged in. [16th C. Sc. & north., orig. unkn.]”

# “முளவுமா” முள்ளம்பன் நியா?

(ஒர் ஆய்வு)

[ பி.ஏ. மதிவாணன், M.A. B.Ed.,

தமிழ்த்துறை, அரசினர் கலைக்கல்லூரி, சேலம்-7.]

சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் விலங்குகளின் பெயர் கணுள் முளவுமா என்பதும் ஒன்று. இது முயலீக் குறிக்கும் சொல். ஆனால் நச்சினார்க்கினியர் முதல் தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சா. வரை வந்த உரையாசிரியர்கள் அனைவரும் இதற்கு முள்ளம்பன் நிலை என்றே உரை எழுதியுள்ளனர்.

முளவு என்னும் சொல்லை மேலோட்டமாகக் கண்டு முள்ளுடைய விலங்கு என்று பொருள் கொண்டனர் போலும். இது முள்ளுடைய விலங்காயின் இலக்கண நெறிப்படி முள்+மா = ‘முண்மா’ என்று வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழிலக்கியங்களில் ‘முளவுமா’, ‘முளவுமான்’ ‘முளமா’ என்று குறிப்பிடப்படுகிறதே தனிர் ‘முண்மா’ என்று யாண்டும் எடுத் தாளப்படவில்லை. மாருக, புறநானூறு 325 ஆம் பாடவில் ‘முளவுமா’ என்பதற்கு ‘முழவுமா’ என்று பாடபேதம் இருப்பதாக உரையாசிரியர் எடுத்துக்காட்டி யுள்ளார். முழவுமா என்பதும் பாடமாயின் இவ் விலங்கை முள்ளுடைய பன்றி என்று எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?

விளா, நிலா, நரை என்னும் சொற்கள் விளவு, நிலவு என உகர விகுதி பெறுதல் போல ‘முள்’ என்னும் சொல் முளவு என உகர விகுதி பெற்றதாகல் வேண்டும். இக் கூற்றை நிறுவும் வண்ணம் திராவிட மொழிகளில் கன்னடத்தாரும் துஞ்சாட்டாரும் முயலீ இன்றளவும் ‘மொள்’ என வழங்குகின்றனர் கன்னட மக்கள் முயலீ ‘மொள்’ என வழங்குவதைக் கண்ட பிறகு ‘முளவுமா’ தமிழிலக்கியங்களில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.

குடகு மக்கள் இதனை ‘மொண்’ என்றும், நடுவண் இந்திய திராவிட மொழிகளில் ஒன்றான கொலாமி மொழி பேசும் மக்கள் இதனை ‘மிதெ’ என்றும் இன்றளவும் வழங்குகின்றனர். ‘முள்’ என்பது முயலீன் விரைவைக் குறிக்கும் காரணப் பெயராக இருத்தல் வேண்டும். முள்—முடு—முடுகு. முடுகுதல் = விரைந்து செல்லுதல். முள்—முள்—மள. மளமள என்பது ஒரு விரைவுக் குறிப்பு. முள—முளவு.

தமிழிலக்கியங்களில் ‘எய்’ என்றும் சொல் முள்ளம் பன்றியைக் குறிக்கும். துஞ் நாட்டார் இதனை ‘எய்ப்பஞ்சி’ என்றும் தெலுங்கர் ‘ஏதுபந்தி’ என்றும் வழங்குகின்றனர்.

மலைபடுகடாத்தில் பல்குன்றக் கோட்டத்துள்ள செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னளைப் பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றார் கெளசிகனூர், தெடிதுயர்ந்த மலைக் குகையில் வதியும் எய்ப்பன்றி வேட்டையாடவந்த கானவரைத் தாக்கியது என்றும் அதன் கூரிய முட்களால் தாக்குண்டு இறந் தவணைச் சூழ்ந்து கானவர் அழுதனர் என்றும் குறிப்பிடுகிறார்.

“சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின்  
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை” (மலைபடு 800-801)

பெருங்குன்றார் கெளசிகனூர் இதே பாடவில் மற்றேர் இடத்தில் முளவுமாவையும் குறிப்பிடுகிறார்.

.....கடமான் கொழுங்குறை  
முளவுமா தொலைச்சிய பைங்கிணைப் பீளவை  
பிணவு நாய் முடுக்கிய தடியொடு வீரை  
.....  
மகமுறை தடுப்ப மனை தொறும் பெறுகுவர்.

(மலைபடு 178)

மான், முளவுமா, உடும்பு ஆகிய மூவகை விலங்குகளின் இறைச்சியாலான உணவு வகைகளும் அனைத்துக் கானவர் குடில் களிலும் விருந்தினர்க்குப் படைக்கப்படும் என்கிறார்.

மானும் உடும்பும் நாள்தோறும் எளிமையாக வேட்டையாடிப் பெறும் உணவுப் பொருள்களாதல்போல வேட்டையாடுபவரையும் தாக்கிக் கொல்லும் முள்ளம் பன்றி அன்றூட உணவுப் பொருள்களில் ஒன்றாகவும். அனைத்து இல்லங்களிலும் வழங்கப் படும் உணவாகவும் அதையே முடியாது. முளவுமா என்பது முள்ளம் பன்றியாயின் பெருங்குன்றார் கெளசிகனூர் ஓரிடத்தில் ‘எய்’ என்றும் மற்றேரிடத்தில் ‘முளவுமா’ என்றும் குறிக்க வேண்டுவது ஏன்? இரண்டு இடங்களிலும் எய் என்றே அல்லது முளவுமா என் பேரு குறித்திருக்கலாம். இரண்டும் வெவ்வேறு விலங்குகளாக இருப்பதால்தான் வேறு பெயரால் குறித்தார். குன்றக் கானவர் விருந்தினர்க்குப் படைத்த மூவகை இறைச்சி உணவில் மானும் உடும்பும் போல முயலும் எளிமையாக வேட்டையாடிக் கிடைக்கும் உணவாகும். எனவே ‘முளவுமா’ முயலே என்பது போதரும்.

முள்ளாம் பன்றியைக் குறிக்கும் 'எய்' என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ள பாடல்களில் அதன் கூரிய முட்களைப் பற்றிய குறிப்பு தவறுமல் இடம்பெறுகிறது.

"எஃகுறு முள்ளின் எய்"

என்று மகிலபடுகடாத்திலும்,

'ஈந்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை'

என்று பெரும்பானைற்றுப்படையிலும்,

"எய்ம்முள் எள்ள பருஉமயி ரெருத்தின்  
செய்ம் ஓமெல் சிறுகட்ட பன்றி"

என நற்றினை 98 ஆம் செய்யுளிலும் எய்ப்பன்றியின் கூரிய முள் குறிப்பிடப்படுகிறது.

முளவுமா என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ள அகநானூறு 142, 182 எண்ணிட்ட பாடல்களிலோ அல்லது 49 நானூறு 325, 374 எண்ணிட்ட பாடல்களிலோ அல்லது மகிலபடுகடாத்திலோ, நற்றினை 85 ஆம் பாடலிலோ 'முளவுமா' கூரிய முட்களை யுடையது! என்று கூறுப்படவில்லை என்பது கருதத் தக்கது.

மகிலபடு கடாத்தில் 'எய்' நெடிதுயர்ந்த மகிலக்குகையில் வதிந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் 'முளவுமா' வீட்டின் புறத்தே மக்கள் நீருண்ணும் ஊருணியின் அருகே வேட்டையாடப் பட்டதாகப் புறநானூறு கூறுகிறது.

... ... ... ... அகன்றுவா

சிலைப்பால் பட்ட முளவுமான் கொழுங்குறை (புறம் 874)

வள்ளால் ஆய் அண்டிரை இப் பாடலில் பாராட்டும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், நீர்த்துறையில் வேட்டையாடப் பட்ட முளவுமாவின் இறைச்சி, சந்தனங்கட்டை, யாளைத் தந்தம் ஆகிய முன்றையும் வரிப்புலியின் தோலில் இட்டு, மன்னானுக்குக் கானவர் விருந்திறை நல்குவதாக்க கூறுகிறார்.

குறிஞ்சி பாடுவதில் வல்லவரான கபிலர், அகநானூறு 182 ஆம் பாடலில் காட்டுமெல்லிகைக் கொடி படர்ந்த சிறு புதிலில் இருந்த முளவுமாவைக் குறவன் அம்பெய்து கொன்றதாகவும் அதனால் காட்டு மல்லிகைக் கொடிகளில் குருதிக்கறை படிந்ததாகவும் கூறுகிறார்.

"இட்டியல் பிழையா வயநால் பிற்பட  
வேட்டம் போகிய குறவன் காட்ட  
குவித் தண்புதல் குருதியொடு துயல்வர  
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடு" (அம் 182)

சிறுபுதரில் ஒளிவது முயலின் இயல்பு. மேலும் அடிப்பட்ட முயல் தாவித்தாவி ஒடுதலால் கொடிகளில் குருதி படிவதும் இயல்பானதே. முன்னம் பன்றியின் உடம்பில் முட்கள் இருத்தலானும் அது தரையில் ஒடுவதல்லது தாவித்தாவி ஒடாது ஆதலாலும் தரையில் குருதி சொட்டுமே தவிர, புதரில் குருதி படிய வாய்ப்பில்லை.

கபிலர் குறிஞ்சிநில இயல்பை நன்கறிந்தவராதலால் முயல் வேட்டைக்காரர்கள் வேட்டைநாயை ஏவி முயல் பதுங்கியுள்ள புதரை வளைத்துக் கொள்ளச் செய்து, முயகீல் அம்பெய்து கொல்லும் திறத்தை இப் பாடலில் நன்கு விளக்கியிருக்கிறார். முன்னம் பன்றியை வேட்டையாடுபவர்கள் வேட்டை நாயை ஏவி அதனை வளைக்க முடியாது. மேலும் முன்னம் பன்றி எதிர்த்துத் தாக்குமே தவிர ஒடி ஒளியாது.

அகநானாறு 307 ஆம் பாடலில் மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், தலைமகனைச் செலவழுங்குவிக்கும் தோழியின் கூற்றுக்கூறுமிடத்து, தலைமகன் செல்லும் மலை முதலாற்றில் வேங்கையைக் கொன்ற யானைகள் மதஞ்செருக்கி வழிப் போக்கரைக் கொல்லுந் தன்மையன என்றும், எய்ப்பன் நிகளும் பெருங்கைக் கரடிகளும் இயங்கும் கொடுதெந்தி எனவும் கூறுகிறார்.

#### "வேங்கை

அடுமுரண் தொலைத்த நெடுநால் யானை  
மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறங்கு  
இயங்குங்க் செகுக்கும் எய்ப்படு நனங்தலைப்  
பெருங்கை எண்கினம் குரும்பி ஓதரும்

... ... ... ... ... ...

பெருங்கல் வைப்பின் மலைமுத வாஹே

... ... ... ... ... ...

#### விணையக்கு

கீங்கள் ஒல்லுமோ ஜூ" (அம் 807)

இப் பாடலில் மதயானையைப் போன்றே கொல்லும் தன்மை வாய்ந்ததாக எய்ப்பன்றி கூறப்பட்டிருத்தலைக் காண்க.

முளவுமா அச்சந் தரத்தக்கதாகவோ தாக்கிக் கொல்லக் கூடியதாகவோ தமிழிலக்கியங்களில் எங்கும் கூறப்படவில்லை.

மாருக, உணவுப் பொருளாகப் பயன்படுவது ஒன்றே சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது.

புலால் உண்டு பழகியவர்கள் உடும்பு, முயல், மான், கோழி ஆகியவற்றின் இறைச்சியைச் சுவைகருதி மிகவும் விரும்பிடன்பார்.

கானவர்களின் உணவில் முயல் சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதைக் கீழ்க்காணும் பாடல்களால் அறியலாம் :

.....“காரல்

கானவன் எய்த மூளவுமான் கொழுங்குறை  
தேங்கமழ் ததுப்பின் கொடிச்சி மகிழ்ந்துகொடு  
காங்களஞ் சிறகுடி பகுக்கும்”  
(நற்றிணை 85)

மூளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் லாடவர்

உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படகூசு

சீறின் முன்றில் கூறுசெய் திடுமார்.  
(புறம் 825)

மூளமா வல்லி எயினர் தங்கை

இளமா எயிற்றிக்கு கின்னிலை அறி.  
(ஐங்குறுநாறு 364)

எய்ப்பன்றியின் இறைச்சியையும் கானவர் உண்பது உண்டு எனினும் அதனை எல்லோரும் உண்பார் என்றே எளிதில் வேட்டையாடக் கிடைக்கக் கூடியது என்றே கொள்ள முடியாது.

புறநானாறு 177 ஆம் பாடலில் மல்லிக்கூன் காரி ஆதியைப் பாடிய ஆலூர் மூலங்கிழார் குடநாட்டு எயினர்கள் எய்ப்பன்றியைக் கொண்று, அதனை மலையிலிருந்து ஊர்ப் புறத்தே கொணர்ந்து தானுக வந்து விரும்பிக் கேட்பவர் களுக்குப் பகுத்தளித்ததாகக் கூறுகிறார்.

.....குடநாட்டு

எயினர் தந்த எய்ம்மான் ஏற்றதைசெப்

பைஞ்சீணம் பெருத்த பசுவெள் எமலை

வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய.  
(புறம். 177)

எய்ப்பன்றியை வேட்டையாடுவது வேங்கையைக் கொல் வது போன்று ஆண்மக்களின் வீரத்துக்கு எடுத்துக் காட்டாகக் கருதப்பட்டதால்தான், எயினர் தம் வீரத்தின் அடையாளமாக அதனைக் கொணர்ந்து ஊர்ப்புறத்தே மன்னனுக்கோ அல்லது ஊர்மக்கஞ்சுக்கோ காட்டியிருந்ததல் வேண்டும்.

ஆந்திர நாட்டிலும்கூடக் காட்டுப் பன்றியை வேட்டையாடுவது வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டதாகத் தெலுங்கு இலக்கியங்கள் கூறுகின்றன. இதனை “வராக வேட்ட” என்று தெலுங்கில் குறிப்பிடுவர். காட்டுப் பன்றியைக் கொல்வதே வீரமாயின் எய்ப்பன்றியைக் கொல்வது தறுகண்மை மிக்க பேராண்மையாகக் கொள்ளப்பட்டிருத்தலும் கூடும்.

கொல்லப்பட்ட எய்ப்பன்றியை அறுத்துக் கூறிடுவதும் ஆண்களால்தான் முடியும். எனவே மேலைச் செய்யுளில் எயினரே அதனைக் கூறிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நற்றினை 85 ஆம் பாடவில் நல்விளக்கனார் தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி, முளவுமாவின் இறைச்சியைத் தானே அறுத்துக் கூறிட்டதாகக் கூறுகிறார். இதனாலும் முளவுமா முயலாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

முளவு என்னும் சொல் உகர விகுதி பெருதநிலையில் 'முள்', 'முளா' என வழங்கப்பட்டு நாள்டையில் முய, முயல், முயா, முயல் என நாட்டுப்புற மக்களால் ஒலிக்கப்பட்டிருத்தல் கூடும். சென்னைப் பகுதியில் பாமரமக்கள் பழம், பளம், ஒவித்துப் பின்னர் 'பயம்' எனவே தற்போது பேசுவதைக் காணலாம்.

அல்லாக்கால் முயல் என்பது குழி முயகிழ்யும் (வெண் முயல்) முளவு என்பது காட்டு முயகிழ்யும் குறிக்கும் சொற்களாக வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

முளவுமா வெண்முயகிழக் குறித்ததா, காட்டுமுயகிழக் குறித்ததா என்னும் ஆய்வு ஒருபுறம் இருப்பினும் முளவுமா முன்னம்பன்றியைக் குறிக்காது என்பதும் முயகிழே குறிக்கும் என்பதும் நன்கு தெளிவாகிறது.

— — —

**குறிப்பு:** முளவுமா—என்பது முன்னம்பன்றியை உணர்த்தும் என்று “சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்” என்னும் நாளீல் 19 எல். சாமி அவர்கள் எழுதியுள்ளார். இக் கட்டுரை ஆசிரியர் முளவுமா என்பது முயகிழக் குறிக்கும் என எழுதியுள்ள தெப்ப பாலானார் அவர்கள் ஆதரிக்கிறார்.

# புலிகளை வென்ற காட்டுப் பன்றி

[புவரி. பொ. ருணிப்பன்]

1. மெய்விதிர்க்கும் நிகழ்ச்சியொன்று மேனுளில் நடந்ததனை; மேலாந் தந்தை பொய்யின்றிச் சொல்லியதைப் புவிவாழ் வோர் நன்றாகப் புரிந்து கொள்ள, மெய்ம்மையொன்றே எவ்விடத்தும் மிரிருகின்ற கழகநூல் மேன்மை கொண்டே, உய்விடமாம் நன்முண்டந் துறை' தன்னில் உருற்றியதை உரைத்தே னிங்கே.
  2. முன்வந்த பன்றிதனை முனைந்தடித்த போதிலது முயற்சி கொண்ட தன் திறத்தால் கொடும்புவியின் தாக்குதலை வீழ்த்திவிட்டுத் தப்பிச் செல்ல; பின்வந்த குட்டியெல்லாம் பெரும்புவியின் குரல்கேட்டே பேதுற் ரேடு; வன் திறத்தால் நின்றிழிந்த வயப்புவியும் ஊக்கமின்றி வருந்தி நிற்க;
  3. <sup>2</sup> குருளோகளின் பின்வந்த கொழுந்திறல் ஆண் பன்றிமிக்க கோபத் தோடே தறுகண்மை காட்டித்தன் தனியாண்மை நிலைநட்டத் தானே யங்கு பெருஞ்சினத்த கொடும்புவியின் பேராற்றல் எதிர்நோக்க, பின்வாங் காத அருந்திறத்தால் பீடமைய ஆடியெடுத்து வைதியங்கும் அந்த வேளை;
  4. வீழ்ந்தெழுந்த வரிப்புவியும் விரைந்துசென்று புதர்புகுந்து வெறித்து நோக்கத் தாழ்வின்றி அங்குவந்த தறுகண்மைப் பன்றிதன்னின் தன்மை கண்டே
- 
1. வலிமையிக்க புலி      2. பன்றிக் குட்டிகள்

முழுகியதன் உணர்வையெல்லாம் முளைப்புவல்ல

<sup>1</sup> ஏனத்தின் முகத்தில் வைத்துப்

<sup>2</sup> பேழ்வாயைப் புதுக்கிமிக்க பேராற்றல்  
காட்டுதற்காய்ப் பின்னே செல்ல;

5. பயந்தொடுங்கிப் போனதெனப் <sup>3</sup>பருஷமயிர்ப்  
பிடரிகொண்ட பன்றி தானும்

அயர்ந்தடுத்த பக்கத்தே அடியெடுத்து  
வைப்பதற்குள் ஆர்த்தே பாய்ந்த  
வயப்புவியின் கொடுங்கடியும் வறிதாக  
உருண்டதுவே வாய்ப்பி ழுந்து,  
இயங்குவது போல்காட்டி எதிரிதனை  
வீழ்த்திவிட்ட ஏனம் அங்கே

6. தனித்திறமை காட்டித்தன் தாக்குதலைத்  
தொடங்கிடுமுன் தாவிப் பாய்ந்தே  
அனிந்தெழுந்த வரிப்புவியின் குரல்வளையைக்  
கடுவிரைவில் குத்தித் தள்ள  
இனிப்பிழைப்ப தரிதென் னும் ஏங்கலுடன்  
சென்றங்கே இழிந்த போது  
கனிச்சுளைகொள் பலாமரத்தின் கருந்தூரில்  
அடிபட்டுக் கலங்கிற் ரம்மா.

7. தாக்குண்டு கீழ்வீழ்ந்த தன்துணையின்  
துன்பமிகு தவிப்பைக் கண்டு  
மாக்குரலால் அக்காடே மலைப்படைய  
ஒவியெழுப்பி, மலைவாழ் வாழை  
ஆக்கமின்றிக் கிழிந்தொதுங்க அதன்ஊடே  
நாண்தொடுத்த அம்பாய்ப் பாய்ந்தே  
தேக்கமில்லாத் துடிப்பமைந்த திறக்கேழல்  
தனையடிக்க; தீபோல் வண்ண

1. காட்டுப் பன்றி      2. பின்த வாய்

3. காட்டுப் பன்றிக்கும் காட்டுப் பன்றிக்கும் உள்ள முக்கிய  
வெறுபாடு, காட்டுப் பன்றியின் பிடரியிலுள்ள வன்மையான மயிர்க்  
கற்றையே. அதுவே பருஷமயிர் எனப்படுகிறது.

4. காட்டுப் பன்றி

8. குருதியதன் ஒருமுதுகில் கொப்பளித்துப் பாய்ந்துவர, கொடுங்கண் வேங்கை மறுதொடியே தாக்குண்டு மல்லாந்து வீழ்ந்துவிட, மாறி மாறி

<sup>1</sup> இரும்பனையின் செறும்பன்ன எழிலமைந்த  
<sup>2</sup> பினர்ச்சவல்கொள் ஏனாந் தானும்  
குறுகிவிரி<sup>3</sup> உரற்றலீஸ்யால் குத்தியும்பின்  
கடித்தும்வன் கொடுமை செய்தே

9. அடர்ந்துயர்ந்த புதர்முங்கில் அடியொதுக்கி உடல்சிலிர்த்தே அகன்று போக,  
'இ...யவீழ்ந்த துண்ணுமல் இறக்கு'மென்ற உயர்ச்சியுறை இல்லா தாக,  
திடங்கொண்ட வெல்லியமாய்த் திகழ்ந்தாலும் பெருங்கேழற் றிண்மை இல்லா  
மடங்கொண்ட தன்மையினால் மறித்தெத்திர்க்கா தடங்கியது மாண்பி முந்து.

10. அங்குசென்ற பெருந்திறமை அருங்கேழல் சிறிதுதன்ஸி, அச்ச மின்றி,  
தகவுடைய புளியெழுந்து தனையெதிர்க்கு மாவென்றுந் தன்மை நோக்க;  
இகழ்ச்சியற வீழ்ந்துவிட்ட இரும்புவிதான் துணைநாடி எழுந்து செல்ல,  
புதழ்ச்சியற வெற்றிபெற்ற புளிக்கேழல் நடந்தது வீ பொலிவைத் தாங்கி.

1. பனைமரத்தின் கம்பிபோல் உள்ள செறும்பு போன்ற காட்டுப் பன்றியின் பிடரிமயிர் ஒழுங்கு. (இதைவிடச் சிறக்க உவமை வேறில்லை.)

2. காட்டுப் பன்றியின் பிடரிமயில் உள்ள மயிர் ஒழுங்கு

3. உரல் போன்ற தலையை உடைய காட்டுப் பன்றி (அருமையான உவமை)

4. புளி.

## டாக்டர் மெக்ஸீனின் சென்னை மாகாண ஆட்சித் துணை நூல்\*

[நூல்கள்]

ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு அந்தாட்டு வரலாறு, மக்களின் மொழி, சமயம், பண்பாடு பழக்க வழக்கங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாட்டை அந்தாட்டு மக்களே ஆட்சி செய்வது என்பது எனிது. வேற்று நாட்டினர் ஆட்சி நடத்த தெரியும் மேற் குறிக்கப்பெற்ற அனைத்தையும் அறிந்து வைத்திருந்தால்தான் எனிய முறையில் ஆட்சியை நடத்த முடியும்.

இதனை உணர்ந்துதான் இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் இந்தியாவின் பல்வேறு மாகாணங்களைப் பற்றி யும் பல்வகையான நூல்களை வெளியிட்டனர். அவற்றுள் ஒன்று தான் டாக்டர் மெக்ஸீன் தொகுத்து வெளியிட்ட சென்னை மாகாண ஆட்சித் துணை நூல் : இற்றைக்கு ஏற்றதாழ ஒரு நூற்றுண்டுக்கு முன் 2,500 பக்கங்களில், பூல்ஸ் கேப் அளவில், பொடி எழுத்துக்களில், டாக்டர் மெக்ஸீன் தொகுத்துள்ள இந்நூல் உண்மையிலேயே ஒரு மாபெரும் வரலாற்றுக் கருவுலமாகும். இத்தனை ஆண்டுகட்டுப்பின் இது போன்ற நூல் பிறிதொன்று வந்ததில்லை. இதன் மறுபதிப்பும் வெளியாக வில்லை. அதைக் காலத்தில் ஆட்சியிருக்கையில் அமர்ந்திருந்த வர்கட்குத்தான் இந்நூல் தொகுக்கப் பெற்றதென்றாலும் இன்றையும் இது பயன்படக் கூடிய பெரிய களஞ்சியமாகவே திகழ்கின்றது.

‘ஆட்சியின் பல்வேறு துறைகள், ஆட்சி நடத்துவதற்கான அடிப்படைக் கொள்கைகள் முதலியவற்றை ஆட்சிசெய்யவர் களும் ஆட்சித் துறையில் நாட்டமுடைய பிறரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்கீடு இந்நூல் தொகுக்கப்பெற்றது. அரசினரின் ஆஸ்னாங்களையும் ஆண்டு ஆட்சி அறிக்கைகளையும் புரிந்து கொள்வதற்கும் இந்நூல் துணை செய்யும். இம் மாகாணத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தனிப் புள்ளிவிவர நூல்கள் (gazetteer) இதுவரை வெளிவராததால் இந்தாட்டின் பூனியல், மக்களியல், வரலாறு போன்ற பல்துறைச் செய்திகள் இதில் கொடுக்கப் பெற்றுள்ளன.

\* Manual of the Administration of the Madras Presidency  
in 3 Volumes. By Dr. Maclean. 1885 - 1893.

ஆட்சித் துறையின் பல்வேறு தலைவர்களும் தத்தம் துறைக் செய்திகளைத் தொகுத்து அவரவர்தம் தலைமையதிகாரி கட்டு ஆனுப்ப அத் தலைமையதிகாரிகள் கீடைத்த செய்திகளைக் கட்டியார், பட்டியல் வாயிலாகத் தொகுத்தளித்துள்ளார்.'

இவ்வாறு இந்நால் தொகுக்கப் பெற்ற விவரத்தை டாக்டர் மெக்ஸீன் முன்னுரையில் விளக்குகிறார்.

சென்னை மாகாணம் என்பது அன்றிருந்த பிரிவுபடாத விரிந்து பரந்த சென்னையைக் குறிக்கும். அதில் தமிழ் நாடும் ஆநாதரம் முழுவதும் அடங்கும். கேளத்தில் ஒரு பகுதியும் கண்ணடத்தில் ஒரு பகுதியும் அடங்கும். திராவிட மொழிகள் பயின்று வந்த பெரிய நிலப்பகுதியைப் பொன்று விளங்கியதால் திராவிட மக்களின் வரலாறு, திராவிட மொழிகளின் வரலாறு, இலக்கயம் ஆகிய அனைத்தையும் இந்நால் வழியாக நாம் அறிய முடிகிறது.

முதல் தொகுதியில் சென்னை மாகாணத்தின் எல்லைகள், மக்கள் வாழ்வியல், ஆட்சிமுறை, ஊர்காவல், உற்பத்தி பங்கீடு, நிதிநிதிகள், கலை, அறிவியல், கல்வி முதலிய பலதுறைகளைப் பற்றிய செய்திகள் 652 பக்கங்களில் கொடுக்கப் பெற்றுள்ளன.

பூஷ்யல் பகுதியில் தென்னிந்தியாவிற்கும் கிரேக்க, ரே. மா. வியார்களுக்கும் இருந்த தொடர்பு விளக்கப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவைப்பற்றிக் குறிப்பிடும் முதல் பூஷ்யலற்றார் மேகஸ்தனிஸ்தான். அவர் பாண்டிய மன்னர்களைப் பற்றியும் மதுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.டோசுதனிசு (276 - 196 கி.மு.) குமரியையும் அதனுடன் தொடர்புடைய கொற்கையையும் குறிப்பிடுகிறார். தாம்பிர பரணி கடலுடன் கலக்குமிடத்திலுள்ள கொற்கை முத்து வாணி பத்திற்குப் பெயர் பெற்று விளங்கியது. தராவிடப் பேரரசின் தலைநகராகவும் கொற்கை திகழ்ந்தது என்று குறிப்பிடுகிறார்.

இப்பர்கசு (150 கி.மு.) கிரேக்க சோதிடக் கலையின் தந்தையெனப் போற்றப்பெறுபவர். தென்னிந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றுக் கூண்நிதிருந்தன என்ற கருத்து பலதுற்றுண்டு களாகக் கரேக்க மக்களிடையே உலவிவருகிறது என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ‘தமிழகத்தின் பொற்காலம்’ என்று போற்றப் பெறும் சங்க காலத்தில் தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்கும்

இருந்த தொடர்பைப் பற்றிக் கிரேக்க அறிஞர்கள் நூல்களில் காணப்படும் செய்திகளைத் தொகுத்து டாக்டர் மெக்ஸீன் இந்துவில் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் வரலாறும் தொடக்க நாள் முதல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டியர்கள், பின்னால் வந்த பல்லவர்கள், முகமதியர்கள், பாளையக்காரர்கள் போன்ற அரசு வழிமுறைகள் அனைத்தும் கொடுக்கப்பெற்றுள்ளன.

அந்தத்துள்ள விரிவு நில ஆட்சி முறையை விளக்குகிறது. காவல் துறை, நிதித்துறை, பத்திரப்பதிவுத்துறை, ஊராட்சித் துறை, சட்டத்துறை போன்ற பல துறைகளும் செயல்படும் முறைகள் எளக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறே நிதித் துறை, கல்வித் துறை, கலை, அறிவியல் துறைகள், செயல் முறைகளும் அகால அளவை வகைகள், காசு வகைகள் போன்ற பிறவும் இந்துவின்வழி நாமறிந்து கொள்ள முடிச்சிற்று.

சென்னை நூலகங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கன்னி மாா நூலைக் கேள்வி நூலாக வரலாறு சுருக்கமாக ஷீக்கப்பட்டுள்ளது. இன்றுள்ள சென்னை அரசு ஓலைச்சுவடி நூலகம் 1867இல் சென்னை அரசுக் கல்வித்துறைக்கு மாற்றப்பெற்றது. 1873இல் அது முன்ன் முதலாகச் சென்னை மாநிலக் கல்லூரி வடமொழிப் பேராசிரியர்கள் கண்காணிப்பின்கீழ் வந்தது. அப்பொழுது அந்துல் நிகையத்தில் பெரும்பாலும் வடமொழிச் சுவடிகளை இருந்ததையால் வடமொழிப் பேராசிரியரே அதைக் கண்காணித்தார். ஆனால் இன்றே அதில் பெரும்பாலானவை தமிழ்ச் சுவடிகள் தாம் உள்ளன. இருப்பினும் நூரூண்டுகட்கு முன் ஏற்றுட்ட முறை இன்னும் மாறவில்லை. இன்றும் அதற்கு வடமொழிப் பேராசிரியர் தாம் தலைவராக அமர்த்தப் பெறுகிறார்.

இரண்டாவது தொகுதியிலும் முதல் தொகுதியில் கூறப் பெறும் துறைகளைப் பற்றிய கட்டுரைகளே காணப்படுகின்றன. 564 பக்கங்களுடைய இத்தொகுதியில் சென்னை மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களைப் பற்றிய செய்திகள் தனித்தனியாகக் கொடுக்கப்பெற்றுள்ளன.

திராவிட மெழிகளின் சொற்பட்டியலும் எழுத்து வகை களும் உச்சரிப்பு முறைகளும் இதில் காணக்கிடக்கின்றன.

தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான் ‘மு’கரத்தை ஆங்கிலத் தில் எழுத மேனுட்டறிஞர்கள் எத்தனை வகையில் முயன்று

இடர்ப்பாடுற்றனர் என்பதை டாக்டர் மெக்ஸீன் பட்டியல் கோட்டே காட்டுகின்றார்.

சீகன்பால்கு	1714	rl, rhl
வீரமாழுனிவர்	1728	lj
பேபிங்டன்	1812	zj
எல்லிசு	1818	zh
ஆண்டர்சன்	1819	r̄l
பேபிங்டன்	1822	zh
ரேனியசு	1822	rl
கிரேளால்	1854	l
வில்சன்	1855	l,r̄
கால்டுவெல்	1856	r̄
போப்	1856	r
ஆட்க்சன்	1856	zy
பிரஞ்சுக்காரர்கள்		xz

இப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. இன்றும் பலர் பலவாருகவே ஆங்கிலத்தில் ‘மு’கரத்தை எழுதி வருகின்றனர்.

சில ஊர்களின் பெயர்கள் கொடுக்கப்பெற்று அவற்றுக்கு விளக்கமும் தரப்பட்டுள்ளன. அவ்வாறே தமிழ் நாட்டில் நிலவி வரும் சில சாதியினரைப் பற்றிய விளக்கமும் ‘சாதிகளும் இனங்களும்’, என்ற தலைப்பில் கொடுக்கப் பெற்றுள்ளன.

மூன்றாவது தொகுதிதான் மிகவிரிவான பகுதி. 1200 பக்கங்களையுடையது. கலூக் களஞ்சியம் போன்றது. அகர வரிசை முறையில் எல்லாவகையான பெயர்களும் கொடுக்கப் பெற்று அப் பெயர்களைப் பற்றிய விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் தொகுப்பாசிரியர்.

இடப்பெயர், ஆட்பெயர், செடிப்பெயர், ஊர்ப்பெயர், உறவு முறைப்பெயர், மரப்பெயர், அளவைப்பெயர், பலவேறு சாதிப் பெயர், இனப்பெயர், இலக்கணச் சொற்கள், புலவர் பெயர், இலக்கிய இலக்கண நூல்களின் பெயர், பூக்களின் பெயர் போன்ற எல்லா வகையான திராவிடமொழிப் பெயர்களையும் காணலாம்.

ஒவ்வொரு பெயருக்கும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமற்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற

மொழிகளில் வழங்கும் பெயர்கள் அந்த மொழிகளின் வரிவடிவங்களில் கொடுக்கப்பெற்றுள்ளன.

நூலில் ஆங்காங்கு திருக்குறள், நாலடியார், சிந்தங்களி போன்ற இலக்கியப் பாடல்களும், சிவவாக்கியர் போன்றேரின் சமயப்பாடல்களும் தமிழ்ப் பழமொழிகளும், கல்வெட்டுச் சாசனங்களும் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளன. அத்தனை மேற்கோள்களுக்கும் ஆங்கில மொழி பெயர்ப்புக்களும் ஆங்காங்கு உள்ளன.

திருக்குறள் மொழிபெயர்ப்பு துறு ஜூயர் (Rev. Drew) லாசரசு செய்ததாகும். அவ்வாறே பழமொழிக்குப் பெர்சிவல் செய்த மொழிபெயர்ப்பு உள்ளது. இவையல்லாத பிறவற்றை வேறு சிலர் மொழிபெயர்த்திருக்கின்றனர்.

கம்பரின் மகன் அம்பிகாபதி பாடிய கீழ்க்கண்ட பாடலும் மேற்கோளாகக் கொடுக்கப் பெற்றுள்ளது,

எரிய தெரியுதென் ஞுள்ளீ ரஸப்பற்றி  
பெரிய தவியுதிலை யென்றெப்பேவன்—பொறியரவின்  
நஞ்சிலே தோய்ந்த நளின விழிப் பெண்ணணங்கு  
தஞ்சிலை யிட்ட நெருப்பு.

இதனைக் கீழ்க் கண்டவாறு கவைபட மொழிபெயர்த் துள்ளனர் நூலில் :

What can I do ? The fire which the divine damsel  
with venomous eyes has kindled in my heart burns within  
me, it burns without extinguishing.

அம்பிகாபதியின் மற்கிருரு பாடல்:

வில்லம்பு சொல்லம்பு மேதினியிரண்டுண்டு  
வில்ல கு சொல்லம்பை வெல்லாது—வில்லம்பு  
பட்டத்தா வென்மார்பிற் பார்வைங்தெய்னியைச்  
சுட்டத்தா வென்வாயித் சொல்.

There are two kinds of arrows on earth, of which  
one is shot out from the bow, and the other from the  
mouth, O king ! thine arrow from the bow has hit my  
breast, but mine, the word of my mouth, has burnt up  
thy race.

இவ்வளவு கவையான செய்திகள் நிறைந்த இந்நால் வற்றுத் திருமூலமோகும்.

# தமிழில் எழுதுவோம்

[குடிசீர்காஸர் கி. ரீபசிங்கன் எம். ஏ.]

(முன்பால் ஈடைஆம் பக்கத் தொடர்ச்சி)

## 11. நிறைவு விசரகுவம்

### 1. இத்தனை யாண்டுகார?

மொழி உரிமையில்லாத, நாட்டுரிமையால், முழுப்பயன் விளையாது என்பது ஒர் அடிப்படை உண்மை. நாடு அயலவர் ஆட்சியிலிருந்து 1947 இல் விடுதலை பெற்று, இன்றைக்கு இருபத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களாட்சி என்பது மக்களுடைய மொழியில் ஆட்சிபுரிவது என்பதை எவரும் மறுக்க முடியாது. நம் நாடு மக்களாட்சி பெற்று இன்றைக்கு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நமது நாடு, மக்களால் ஆளப்பெறும் ஒரு குடியரசு நாடு என்று வகுத்துக் கொண்ட 1950 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் அந்தந்த மாநிலத்தின் மொழி, அந்தந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட வண்ணம், நமது தமிழகத் தின் அரசாங்கம் மொழி, தமிழாகும் என்று தமிழக அரசு 1956 இல் சட்டம் செய்து பதினெட்டு ஆண்டுகள் சென்று விட்டன. சட்டத்தைச் செயலாக்க ஒரு பெரிய அலுவலர் தலைமையிலே 1957 இல் ஆட்சிமொழிக்குழு ஒன்று அமைத்துப் பதினேடு ஆண்டுகள் நகர்த்து கடந்தன. அச்சட்டத்தின் படி, 1958 இல் தைப்பொங்கல் திருநாளிலிருந்து மாநில முற்றுகூள்ள சிறு அலுவலகங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றுக்க தமிழைப் பயன்படுத்துமாறு ஆணையிறப்பித்துப் பதினாறு ஆண்டுகளுக்கு மேல் கழிந்துபோயின. மாவட்ட நிலையிலுள்ள எல்லா அலுவலகங்களிலும் தமிழை ஆட்சிமொழி யாக்கிய அரசாணைகள், படிப்படியாகப் பிறந்து 1963க்குள் மாவட்டங்கள் முழுதிலும், தமிழை அரியணையில் அமர்த்திப் பதினேர் ஆண்டுகள் நகர்ந்து சென்றன. மாநில நிலையிலுள்ள துறைத் தலைமை அலுவலகங்களிலும், பிறகு அமைச்சகத்திலும், (Secretariat) தமிழ், ஆனால் மொழியாகும் அரசாணைகள் 1971 லேயே நிறைவேற்று முன்று ஆண்டுகள் நிறைவேற்றி விட்டன.

இத்தனை யாண்டுகளா தமிழ்த்தாய் அரசு கட்டிலில் நிறைவேற அமர என்று எண்ணமிடுவோம்.

## இந்துகிண வசதி வாய்ப்புக்களா?

ஆங்கிலச் சொற்களுக்கு நேரான, தமிழ் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல் அகரவரிசை போன்று 1957 லேயே வெளியிடப்பெற்றது. இதனை விரிவும் ஸிளக்கமு மாக்கி, இரண்டாம் பதிப்பு வெளியாய்றிற்று. மேலும் செம்மை செய்து, மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. ஒவ்வொரு துறைக்கும் தேவையான தனிச் சொற்களைத் தொகுத்துத் தனித்தனியகராதிகளாக அரசினர் வெளியிட்டனர்.

தமிழ்த் தட்டச்சுப்பொறியைச் சீர்செய்து பிற இந்தியமொழி களில் உள்ள மொழிகளைக் காட்டிலும் வசதியும் எளிமையும் பூண்டதாக ஆக்கினர். அப் பொறிகளை இவ்வாறு திருக்கிய முறையிலே செய்து வழங்க, உரிய வணக்களைக் கேட்ட ஓர் அவ்வண்ணாமே பொறிகள் கிடைத்தன. மாநிலம் முழுசிலும் மூன்ளா, அரசலுவலக ஆங்கிலத் தட்டச்சர்கள் ஒர் ஆயிரவர்க்கு அப் புதுப்பொறியில் 1959—60 இல் இவைசப் பயிற்சி ஆளிக்கப் பெற்றது. தங்கப்பதக்கங்களும் பிறவும் பரிசுகளாக வழங்கினர். அப்போது பயிற்சிவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இவ்வாய்ற சென்ற தட்டச்சர்கள், தனித்தட்டச்சுப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்குப் பொருஞ்சுவி அளித்து வகுகின்றனர். தமிழ்த் தட்டச்சர்களுக்குத் தனி ஊதியம் தரப்பெறுகின்றது.

தமிழ் சுருக்கெழுத்து நூல் 1965 இல் செப்பணிட்டு வெளியிடப் பெற்றது. ஆசிரியர் உதவியினரித் தாமே பயன்று கொள்வதற்கு ஏற்ப எளிதாக்கினர்.

30—11—1957க்கு முன் அரசுப் பணியில் சேர்ந்த, தமிழ் தெரியாதவர்களுக்கு ஆசிரியர்களை அமர்த்தித் தமிழ் கற்றுக் கொடுத்து, ஆட்சிமொழிப் பயிற்சியளிக்க ஒரு திட்டம் செயற் படுத்தப்பட்டது.

தமிழில் வரைவுகள் குறிப்புகள் எழுதப்பயிற்றுவதற்கு அமைச்சகப் பணியினர்க்கும், கால்வூலக்கணக்கு தீயக்க சம்பளம் கணக்கு அலுவலகப் பணியினர்க்கும், மாலை நேரப் பணியிடைப் பயிற்சி வருப்புகள் நடத்தப்பெற்றன.

தமிழ் வளர்ச்சி இயக்கம் தோற்றுங்கப் பெற்றது. ஆட்சி மொழிக்குழுவின் பணியை அளவியக்கம் ஏற்று நடத்தலாயிற்று. ஆட்சிமொழிக்குழு, மொழி பெயர்த்துவித்த சட்டங்கள், விதித் தொகுப்புகள், படிவங்கள் பிறவற்றைத் தொடர்ந்து ஒந்வருக்கு

மூவரை மொழிபெயர்ப்பு அலுவலர்களாக அமர்த்தி மேலும் மொழி பெயர்ப்புப் பணி நடைபெற்றுவருகிறது.

1968இல் சட்டப்பேரவை, ஆட்சிமொழிச் சட்டத்தை விரைந்துபயன்படுத்தி நிறைவு எய்த ஒரு தீர்மானம் இயற்றியது.

குற்ற இயல் (criminal), உரிமைஇயல் (civil) அறமன்றங்களிலும், அவை போன்ற அறக் குழுக்களிலும் வாக்கு மூலங்களைத் தமிழிலேயே பதிவு செய்ய ஆணை பிறந்தது.

அறமன்றங்களில் தமிழையே பயன்படுத்துவதற்கு முன்னரித் தேவையாக, அடிப்படைச் சட்டங்களைத் தமிழில் மொழி பெயர்க்கவும், அதற்கு ஆண் சட்டச் சொற்களை அமைக்கவும், சட்டச் சொல் ஆணைக்குழு (Legal Terms Commission ஒன்று அமர்த்தப்பெற்று இனிது பண்யாற்றிவருகிறது.

தமிழில் கிறத்த வரைவுகள் குறிப்புகள் எழுதுவோர்க்குப் பணம் (ரூ 500/-) பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப் பெறு கின்றன. மாநிலத்திலுள்ள அரசலுவலகங்களில் உள்ளவர்களுக்கு மாவட்டத்துக்கு ஒரு பரிசும் மாநகராட்சிகளுக்கு இரு பரிசும் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி நகரியம் இவற்றிலுள்ளவர்களுக்கு தனித்தனியே மாவட்டத்துக்கு ஒரு பரிசும் சென்னையிலிருப்பவர்களுக்கு இரண்டு பரிசும், அமைச்சகத்துக்குத் தனிப் பரிசும் ஆக, பல பரிசுகள் வழங்கி ஊக்கமளிக்கின்றனர்.

அலுவலகங்களில் தமிழ்த்திட்டம் செயற்படும் முறையும் அளவையும் ஆய்ந்து கண்டு அவற்றை வளமுறுத்தி விரைவுப் படுத்த முதலில் அமர்த்தப்பெற்றிருந்த ஒரே ஒரு ஆய்வுத் தனி அலுவலர் பணியை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவராக இப்போது பல அலுவலர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர். இதனால் தமிழில் திருத்தமாகவும் விரிவாகவும் எழுதுவதற்கு வாய்ப்பு மிகுகின்றது மாநில நிலையிலுள்ள அலுவலகங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும், அமைச்சகத்துறைகளையும் கூடத் தமிழ் வளர்ச்சி இயக்குறை நேரில் ஆய்வுசெய்து, வழிமுறை தெரிந்து வருகிறார்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களே உயர் அலுவலர்களுக்கு நேர்முகச் சுற்றறிக்கை யனுப்பித் தமிழில் ஆட்சி மாறு வதை விரைந்து முழுமையாக்குமாறு வேண்டியிருக்கிறார்.

இத்துணை வசதி வாய்ப்புங்களா தமிழ் அன்னை அரியணையில் சரியமா என்று விப்பிதமடைவோம்.

## இன்னுமா தயக்கம்?

இத்தனை ஆண்டுகள் ஆகியும், இத்துணை வசதிகள் வாய்ப்புகள் இருந்தும், இன்று பெரும்பாலான அலுவலகங்களில், தமிழ்மொழி ஆட்சிக்குப் பயன்படும் அளவை நூறுகிப் பார்ப்பவர்க்கு, ஏமாற்றம் தோன்றுமல் இராது. இன்னும் ஏன் தயக்கம் என்போம் எவரால் ஏற்பட்ட தயக்கம் இஃது என்று என்னவும் செய்வோம்.

தமிழ் தெரியாதவர்கள் மீதோ, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் மீதோ இக் குறையைச் சுமத்துவது பொருத்த மாகாது. அவர்களுக்கு இயல்பாக இத்துறையில் மெத்தனம் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அத்தகையவர்களும் ஆர்வங் கொள்ளாமல் இல்லை. உண்மை முயற்சி செய்யாமல் இல்லை. இதனை, அவர்களை நேரில் அறிந்தவர்கள் அறியக்கூடும். அவர்களது இயலாமையே, அவர்கள் இவ்வகையில் வளர்ச்சி காட்டுவதற்கு முடியாமல் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். அவர்களும் இன்னும் ச. ருத்த முறையில் ஊக்கமும், உழைப்பும் பூணவேண்டும் என்று எதிர்பார்ப்போம்; வேண்டுவோம்.

பின்னை பெருங்குறை எவரிடத்தே இருக்கின்றது, என்று எடுத்து ஆய்ந்தால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட வர்களே பொறுப்பாளிகள் என்பதையறிவோம். தமக்கு உரிய மொழியில், தம் அன்னைமொழியில் வரைவுகளையும் குறிப்புகளையும் எழுதுவதில் அவர்கள் போதுமான அளவு முனைப்புக் கொள்ளவில்லையென்பதை அவர்களே உணரவேண்டும். சில எழுத்தர்கள் சொல்வதுபோல, மேல் அலுவலர்களின் ஆதாவின்மையே தமிழில் எழுதுவதற்கே தடையாவது என்னும் காணத்தை முற்றுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஓரளவு அஃது உண்மையாக இருக்கலாம். இருக்கின்றது என்பதை நானும் நேரில் கண்டிருக்கிறேன். என்றாலும் தமிழ் அன்னை மொழியாகக் கொண்டவர்கள் ஆர்வம் மீதாரப்பெறங்கில்லை என்பதையும் நான் அறிவேன்.

இஃது அரசுப்பணி, சட்டப்படி செய்யவேண்டிய வேலை. இதில் பின்னிடைவது குற்றமாகும் என்னும் உணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டும். மேல் அலுவலர்களும் தங்களால் சரிவா நிறைவுற வரைய இயலாவிட்டாலும் கீழுள்ளவர்களுக்கு இத் துறையில் வளம்பெற, ஊக்கம் அளிப்பதில் பின்வாங்கக் கூடாது. அவ்வாறு ஊக்கம் அளிப்பது தாழும் தமிழில் எழுது

வதில் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பாகும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் முன்னே குறித்தபடி இது ஒரு சட்டப்படியான கடமை. தமிழை ஆட்சிமொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அரசு ஆக்கிய சட்டம். அச் சட்டத்தின்படி அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கையைச் சார்ந்ததே. தமிழ், அலுவலகத்தில் அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்தப் பெறுகிறது. அவ் வறிக்கையில் Tamil shall be used என்னும் வாசகம் வருவதை நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும். Tamil may be used என்று அவ் வாசகம் இல்லை. அறிவிக்கையைப்படும் சட்டத்தின் ஆற்றலையுடையது. கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று விதிக்கும் அறிவிக்கையின் கட்டளையை மீறுவது சட்டத்தை மீறுதலேயாகும். சட்டம் மீறினால் தண்டனை; தமிழில் எழுதாதற்கு அரசு தண்டித்துவிட்டால் அது தவண்காது. இவ்வண்மை நிலையை உள்ளவாறு, மேல் அலுவலர்களும், கீழுள்ளவர்களும் உணர்ந்து செயற்படவேண்டும்.

#### iv. வற்புறுத்தவா வேண்டும்?

அரசு வற்புறுத்தித் தமிழில் எழுதச் சொல்ல வேண்டும் என்று என்னுறவது கூடாது. மனக்கசப்பை உண்டாக்காமல், சட்டத்தைச் சொல்வணி செய்ய முயல்வதே அரசின் பெருந்தன்மை. இதனை மறந்து “திடும்” எனப் பாய்ந்து கடும் நடவடிக்கை எடுத்துவிட்டால், எவரும் அரசினைக் குறைக்குற முடியாது. அரசின் பெருந்தன்மையை அலுவலர்களும் பெருந்தன்மையோடு நோக்கி அப் பெருந்தன்மை கடுந்தன்மையாகி விடாதபடி காத்துக் கொள்ளவேண்டும்.

காலத்துக்கும், அரசு பொறுமையாகப் பார்த்துக் கொண்டு இருந்துவிடும் என்று எதிர்பார்ப்பது மட்டமை. அரசியலில், இச் துறையில் பல கிக்கல்கள் இருக்கின்றன என்பதையறிந்தார் அறிவார். மொழிக் கிறுபான்மையினர் ஒருப்பும், மைய அரசின் மொழிக் கொள்கை மறுப்பும். தமிழர்களின் அச்சுதுத்தன்மைப்படியும். இந் நிலையில் அரசு மிகவிழிப்பாகவும் நுட்பாகவும் செயற்பட வேண்டியுள்ளது என்பதை யநியவேண்டும்.

#### v. தமிழ்கள் கடமை

தமிழ் மக்கள் விழித்தெழுந்தால், இத் துறையில் விரைவான வளர்ச்சி காணலாம். அலுவலகத்தில் உள்ள தமிழர்

கஞ்சுகு இருக்கும் சில இன்னல்களை மேலே குறிப்பிட்டேன். அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக இருக்கலாம்; முன்தாள்களைப் (Precedents) பார்த்துப் படிபெழுதினீடு வாய்ப்பு இருப்பதால் தமிழில் தாமே சிந்தித்து வரையவேண்டியுள்ளது. இன்னன பிறவும் அவர்கள் தமிழில் கொள்ள வேண்டிய அளவு ஆர்வம் கொள்ளாமல் இருக்க இடை நிற்கலாம்.

ஆனால், பொது மக்கள் இது பற்றி முனைய வேண்டும். அரசியல் கட்சிகள் முனைய வேண்டும். அரசினர்க்கு இவர்கள் அளைவரின் முனைப்பும் ஆதரவாகத் துணை நின்று தொன்றற்பால எதிர்ப்புகளை எளிதில் சமாளித்து வெற்றிகாண வாய்ப்பாக அமையும். அரசு என்பதே பொது மக்கள் தாமே! மக்கள் தம் வாக்குகளை அளித்த அரசுத் தன்மையை யேற்றே அரசு ஆட்சி புரிகிறது என்பதை மக்கள் நனி உணர வேண்டும்.

சட்டப்படி தமிழன்னையை அரசு கட்டிலில் ஏற்றி, நர் தாய் திருத்தமுற அரியணையில் அபாந்து ஆட்சி புரிய அணை செய்ய வேண்டியது மக்கள் கடமையேயாகும். மக்கள் முனைந்தால் இன்னும் சில காலத் தூக்குள்ளே கீழ் தமிழில் ஆட்சி நிறைவு எய்தும். எல்லாத் துறைகளிலும் தமிழ் ஆண்டு மகிழ் விகரும்.

எல்லா வகைக்கும் உடனடியாகத் தமிழுக்கு மாறும்படி வலியுறுத்திப் பேசியும் எழுதியும் நேரில் கண்டு எடுத்துரைத்தும் வேண்டிக்கொள்ள வேண்டும். தமிழ்லேயே ஆணை, அறிவுப்புகள் யாவும் வரவேண்டும் என்று எடுத்துரைச் செய்ய வேண்டும். விரைவில் நிறைவேத்துவம் என்பது திண்ணாம்

**ஒருமொழி,** பிற்காலத்தில் சொந்தனை எடுத்துச் சேர்த்து வழங்கல் வேண்டுமாயின் அம்சம் பிற்காலத்தில் வாழ்க்கைகளுக்குப் போதுமான சொற்கள் அளவியப் பெறுகிறார் எழுத மொழியாக இருக்கல் வேண்டும். ஆங்கில மொழியானது மிகவும் ஒழுகும் மொழியாகிறத்தன்னின். அந்தகண் இலத்தின கிருஷ்டகாலை பிற்காலத்தில் சொந்தகளைத் தீர்க்க்கு வழங்குகின்றனர். ஆஸ்திர மொழியிலே நக்கும் கீர்க்க, இலாத்தின மதவிய பிறவு எழுத சொந்தகளை வெறு சிதமிக்குத்து விட்டால், அதனைத் தனி வீர வாழ்க்குத்துவம், அதனாகன நூல்கள் சாழுத்துவும் தீயா!

— மஹரமலையடி கண்

தனித்தமிழ்ச் சட்டுரைகள், பக். 41.

# ஆப்பிரிக்கச் சுற்றுலா

[கவியோசி ஈதான்த பாரதியா]

(முன் இதழ் நினைவும் பக்கத் தொடர்ச்சி)

## 18. அலூகடல் முன் னே ஆர்வக்கூத்து

கேப் டவுன் முழுதும் இரவும் பகலும் ஒரே வெளிச்சம், அது கிறிஸ்தமஸ் நாளாதலால், இரவில் வண்ண வண்ண, வட்ட வட்ட ஒளிப்பொலிவு கண்கொளாக் காட்சி, மன்கொளா மாட்சி, எத்தனை அரங்குகள், எத்தனை ஆபராக்கள், நாடகங்கள், ஆடல் பாடல் களியாட்டம் கொண்டாட்டம்—எல்லாம் வெள்ளோத் திருமேனிகளின் நாட்டமே, ஆட்டமே. நம்மவருக்கும் ஏதோ எளிய முறையில் கலையின்ப நுகர்வுண்டு. எனது இசை விருந்து மாலைதோறும் எங்கே இருந்தாலும் தடந்தது. இசைக் கருவிகள் உடன் வந்தன.

கேப் டவுன் மகிள்க்காட்சி பெருமித அழகுச் சிறப்புடையது. இந்த அழகான குறிஞ்சி நிலத்தில் முன்பே தமிழ் வணிகர் வந்ததுண்டு. அந்தோ மகிளமேல் ஒரு முருகன் கோவிலாவது கட்டினாரா? இல்லை, இல்லை. இனி எங்கே!

கேப் மாநிலமே தென் ஆப்பிரிக்காவில் மிகப் பெரிது. ஆப்பிரிகான்ஸில் இதை காப்ரோவின்ஸி (Kaaprovinsie) என்றழைப்பர்.

இங்கே எல்லையற்ற இந்துக் கடலும், அட்லாண்டிக் கடலும் கைகோத்துக் களிநடம்புரிகின்றன. நீண்டு உயர்ந்த பேட்டின் மகிளயிருந்து கடலை நோக்குவோமா. சிறிது ஆப்பிரிகான்கம் தெரிந்தால் நல்லதுதான். ஏனொனில் அதுவே இங்கே பொதுவே! ஆங்கிலங்கூட மெதுவே!

இங்கே புஷ்மென், ஆட்டன்டாட்ஸ், பண்டுஸ் ::சோசா (Xosa), ::குலு (Zulu) இனத்தின் பழங்குடி மக்கள்—அதோ அவர்கள் கடல் துறைகளில் குதித்துக்குதித்து நீந்தினோயாடுகின்றனர். குளிக்கக்கூட வெள்ளோயர் பகுதி அதோ. பண்டுக்கள் துறை இதோ. நிறத்தினர் பகுதி இன்னும் தள்ளி! இந்தியர் துறை இன்னும் தள்ளி! அதோதோ தோதோ!

The Cape of Good Hope 1487ஆம் ஆண்டு பர்தலோமீயோ டியாகஸ் (Barthalamew Diaz) என்னும் போர்த்துக்கியர் சுற்றி வந்தார். அக் கால அரசன் ஜான் II அதை நன்னம்பிக்கை முனை Cape of Good Hope என்றழைத்தான். அதுவே இந்தியாவுக்கு, வாஸ்கோடிகாமா வர வழி

வகுத்தது. தமிழ் வணிகரும் இங்கே வந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் இருந்த தடம் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பெற்றது. அதிட்டம் வெள்ளை வீரருக்கே! பதினாறுவது. நூற்றுண்டில் வெள்ளைக்காரர் கப்பல் கப்பலாக வந்து குவிந்தனர். பதினெட்டாவது நூற்றுண்டில் அவர்கள் உலகை ஆண்டனர். வாகை பூண்டனர். நாட்டைப் பண்படுத்தினர், சுங்கம் தொட்டனர். தங்கமும், வைரமும் அகழ்ந்தெடுத்தனர், கடை விரித்தனர்; இந்தியக் கூல்களையும் ஆப்பிரிக்கத் தொழிலரையும் கொண்டு காடு திருத்திப் பசுமையாக்கி, கரும்பும் நெல்லும் விளைவித்தனர். பல தொழில் வகுத்தனர்; முன் ணேற்னர். உழைத்தவர் எல்லாம் தமிழரே. டேபின் வளைகுடா நெடுக மலைத்தொட்டே. அதில் மலைமுடுக் கெல்லாம் உந்துமிட் சென்று கண்டு வியக்கிக்கிறோம். எங்கும் மலை மாளிகைகள், பூங்காக்கள், விலங்குப் பண்ணைகள். முளை சுற்றி இயற்கைக் காட்சிகளை ஆயுளில்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். காதில் விழுவதெல்லாம் ஆப்பிரிகான்ஸ் அல்லது ஆங்கிலம், சில சமயம் பிரெஞ்சு, ஜூர்மன் அவர்கள் மொழியை அப்படி வளர்த்தனர்.

மலையிடவாரத்தில் Groot Constantia (கோன்ஸ்தான்சியா முழுமை) என்ற ஓர் வியன் பெறும் மாளிகை உள்ளது. உள்ளே அழகான வானுயர்ந்த பல மரத் தோட்டமும், அரம்யமும் உள்ளன. பழைய போர்த்துக்கீசிய அரசரும், ஆணையாளரும் இருந்த இடம், அமர்ந்த நாற்காலிகள், படுத்த கட்டில்கள், அலங்காரப் பேழைகள், போர்க் கருஷிகள், உண்ட கலங்கள், குடித்த அனிமினிக் கோப்பைகள் எல்லாம் அங்கே காண கிறோம். இன்று அங்கே நெறுவிறு சாராயம் காய்ச்சிப் புட்டி புட்டியாக விற்கின்றனர். அதை வாங்கும் கூட்டக் கும்மாள் தே அதிகம். அந்தக் காலம் குடித்துக் களியாடி சோடி நடம் புரியும் கூடம் இன்று சாராயப் பேழைகளால் நிரம்பி நுரைக் கிறது. ஆனால் எங்கும் இத்துடன் அதுவும், சர்ச்சம் இணைத்தே அமைந்துள்ளது. ஸர் பிரான்ஸிலிஸ்டிரேக (Sir Francis Drake 1577-80) இந்த முளையைச் சுற்றி உலகந் சிறந்த அழகில் உயர்ந்த முளை என்றார். இந்த முளை மலையில் ஏறத் துடிக்கிறோம். அதற்கு விஞ்ஞானம் ஒரு வண்டியை அமைத் துள்ளது. அதன் பெயர் பறக்கும் டட்சமன் (Flying Dutchman). மலையேல் சுமார் 500 அடி உந்து வண்டி செல்லும். அங்கிருந்து பறக்கும் டட்சமான் வண்டியில் ஏறவேண்டும். அது நம்மை 700 அடி உயர் இழுத்துச் சென்று மலை உச்சியில் உய்க்கும். இரவும் பகலும் இந்த வண்டி மின்சக்தியால்.

தூற்றுக்கணக்கான பயணிகளை உந்தி வந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் அறுபது நண்பர் அதில் ஏறி அமர்ந்தோம். கடகட காரப் பாறைகளில் வண்டி இழுவன்னடு மேலேறுகின்றது. இறங்கினேம். எங்களுள் ஒரு ஜர்மானியர் சிச்சாட் வாக்னர் எழுதிய பெர்ஃப்ளீஸ்மெண்ட் ஓவ்லாந்தர் (Der fliegende Hollander) என்ற ஆபராவிலிருந்து சில வரிகள் பாடி யாடிக்களி துள்ளினார். 1843 ஆம் ஆண்டில் எழுதப் பெற்ற இந்த இசை நாடகம் கேப்மலீ பற்றியது. காப்டன் வாண்டர்டெக்கென் பதினேழாம் நூற்றுண்டில் அகிபுயல் அமர்க்களாமான இம் முனையைச் சுற்ற முனைந்தான். “கடவுள்கூட என்னைத் தடுக்க முடியாது” என்றார். அவனை ஒரு பேய்ப்படகில் வாந்து அகிபுயல் சுற்றிக்கொண்டே யிரு. நம்பிக்கை என்ற பெண் எதிர்வாள். அவன் உனக்கு இனிதாவாள் என்று அரசாங்கம் கடவுள்விட்டது. அவன் படகும் பாய்மரமும் புயலில் அலைந்து குலைந்து உலைந்து மலைந்து கலைந்து நலிந்த பிறகு நன்னம் பிக்கை வந்ததாம். ஆபராக் கதையை ஜூர்மானிய நண்பர் சொல்லி என்னிடம் அவரது தொலைநோக்கியைத் தந்தார். நான் கோட் மிட் அன்ஸ் (gott mit uns god with us) என்று ஜர்மனியில் சொல்லி இன்னும் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், இந்தி, தமிழ்ப் பயணிகளுடன் மலைஉச்சியில் நின்றேன். அட்டா அட்டா கண்கானும் திக்கெங்கும் எல்லையற்ற வான் வணங்கிக் கொஞ்சம் எல்லையற்ற கடவின் கும்மாளம் கொட்டு முழக்கு குதிப்பு களைப்பு, களிப்பு!

காச்சனை செய்கடலே—சுதந்தர

காச்சனை செய்கடலே—சமரசக்

காச்சனை செய்கடலே—சிவோ ஹம்

காச்சனை செய்கடலே

சச்சிதானந்தம் பரம்பொருள் ஒன்றென

காச்சனை செய்கடலே—உலகிற்கு

காச்சனை செய்கடலே.

கட்டுத் தடைகளை முட்டி யெறிந்தின்பத

தாண்டவம் செய்கடலே—பரவசத்

தாண்டவம் செய்கடலே—கைகள் கொட்டித்

தாண்டவம் செய்கடலே

கட்டுகள் விட்டு விடுதலை யாம்வழி

காட்டிடும் கடலே—கவலையை

ஒட்டிடும் கடலே—ஞானக்கனல்

முட்டிடும் கடலே.

நாத வெளியிலே வேதப் பொருன்பாடி  
நர்த்தனம் செய்கடலே—புயலீல்லை  
மத்தளம் கொட்டிடவே—மீரினம்  
தக்டிக் குகித்திடவே

ஆநிபராசக்தி உன்னுருக் கொண்டனள்  
அருட் பெருங் டெலே—வணக்கம்  
ஆர்வப் பெருங் கடலே—உன்னுடன்  
ஆடிமகிழ்ச் திடுவேன்.

என்று தமிழில் நான் பாடியது மற்ற மொழியினாரயும்  
காலுயர்த்தி ஆடச்செய்தது. ஆங்கிலம் ஆங்கிலம் என்று  
கூச்சலிட்டனர். இனிய நல்ல செய்ய துய்ய நன்பர்;

ஆங்கிலம் முத்தாளம் தெறிக்கிறது!

O Lashing splashing  
Laughing Sea  
Singing day and night  
so care free  
Beneath the shining  
silent sky  
Your moon—Kissed bosom  
waxes high  
A mighty age—long  
mystery  
The gemmed book  
of history  
Rolls whirling with  
Your writing waves  
Revealing secrets  
of your caves!  
Songs bust out of  
your tossing heart  
The Sun weaves clouds  
by your contact  
Deep deep we dive;  
deeper you seem  
With your million tongues  
We chant Aum  
And become calm!  
Aum :

நாறு கைகள் சட்சடக்கின்றன. பெண்கள் இந்தப் பாட்டை எழுதிக் கொண்டு இனிமையாகப் பாடினர். ஆண்கள் நடனமாடினர். பிறகு சிற்றுண்டி. பிறகு நடனம். அங்கே முதலில் ஒரு பெரிய கலன்கரை விளக்கு (Light House) இருந்தது. 50,000 மெழுகுத்திரி பொவிவம் (Candle power light) பார.:பினுல் எரிந்தது. ஆனால் அப்படியிருந்ததும் 1911இல் லூசிடானியா (Lusitania) என்ற போர்ச்சீஸ் கப்பல், 5557 டன் 774 மக்களுடன் அந்தக் கடலோரம் வந்து பெல்லோஸ் பாறையில் மோதிப் பக்குவிட்டுப் பாதாளத்தில் ஆழ்ந்தது. ஏனெனில் கலன்-விளக்கு கதிர் பரப்பியது போதாது. ஆதலால் 1936 இல் 19,00,000 மெழுகுத்திரி பொவிவம் கொண்ட மின்கல விளக்கு, உலகிலேயே ஒளிமிக்கது நாட்டப் பெற்றது. அது 23 மைல் சுற்றிக் கதிரிடும். மற்றுரு செவ்வொளி பத்து மைல் சுற்றி மினிரும். மின்கல விளக்கு ஆயக்குநர் மேலேயே உறைவர்.

கீழே பாருங்கள். 40 அடி வாயைப் பிளந்து 200 அடி ஆழம் உள்ள ஒரு குகை தோன்றுகின்றது இதனை அணித்திருப்பதே :பால்ஸ் பே (False Bay). அதை நோக்கி 880 அடி திவந்த மலையுச்சிதான் வாஸ் கொடிகாமா முடி. அதை ஒட்டி கான்னோப் பால்ஸ் பெர்கு, டைபோர், ஐ-உடாஸ் பீக் (1077 அடி) ஆகிய திருமுடிகள் வரிசையாகக் காணகின்றன.

இன்னும் மேலே செல்வோம். வாஸ் கொடிகாமா, பாறையில் வழுவழுக் கல்லீல் ஒரு பெரிய திசைக் கருவி வட்டமாக அமைந்துள்ளது. அதன் சுற்று வட்டத்தில் உலகத் தலை நகர் களும், இங்கி நந்து அவை உள்ள தொலைவும் தூலங்கும். உலகம் முழுதும் அங்கே காணகிறோம். அறிவு, அறிவு, அறிவு எங்கும் அறிவின் கருவுலம். ஐ-யா அறிவுக் கடல், ஆழ முழுக்குவிறது. நலம் அதன் அலைகளைக்கூட அஞ்சிப் பாங்குவிறோம்! நன்னாம்பிக்கா முனையில் எல்லையற்ற அலைகடல் முன்னே உளங்குவிந்து தியானித்து மோனத்தில் ஆழ்ந்து அமைதி கண்டு, சோலையழகினுரைடு உந்திவந்து வீடு சேர்ந்ததாம். மாலைக் கூட்டம் மங்கலமாக முடிந்தது. மறுநாட்காலை விமான நிலையத்திலிருந்து நேராகக் கிம்பர்லிக்குப் பறந்தோம். வாருங்கள் வைரத் திருத்தர் கிம்பர்லீக்கு.

(தொடரும்)

# மறைமலையடிகள் நூல்நிலையம்

105, இலிங்கிச்செட்டித் தெரு, சென்னை-1.

திருக்குறளை ஆங்கிலத்திலே  
மொழிபெயர்த்த டாக்டர் போப்  
திருவுருவம் அஞ்சற்றலையில்  
வரவேண்டாமா ?

சமற்கிருத வேதங்களையும், உபநிடதங்களையும், இதிகாசங்களையும் “Sacred Books of the East” என்ற தலைப்பில்

மொழிபெயர்த்தியற்றிய ‘மாக்ஸ் மூல்லர்’ (MAX MULLER) திருவுருவம் 15-7-74இல் ஒரு ரூபா மதிப்புணர்விற்பு அஞ்சற்றலையில் வெளி யிடப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் சமற்கிருத அறிஞர்கள் செய்த முயற்சியேயாகும்.



சொல்லுக்குறுதியுட்டும் திருக்குறளையும் நால்டியாரையும், உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தையும் டக்டர் போப் (Dr. G. U. POPE) அவர்கள் மொழிபெயர்த்து உலகிற்குத் தமிழோளி ஊட்டியவர். தமிழ்மொழி இலக்கணவரம்புடையது என்டனர்ந்து இலக்கண நூல்களை முதன்முதல் எழுதியவர். சமயங்களில் ஈவசித்தாந்தத்தையும், வேதந்தத்தையும் திருந்தக்கற்றவர். புறநானூறு, பழமொழி நானூறு, புறப்பொருள் வெள்ளயாராலை, மஹிமேகளை முதலியவற்றை நன்கு ஆய்ந்தவர். தாம் வாழ்ந்த 88 ஆண்டுகள் வரை தமிழுக்காகவே உழைத்தவர். உவின்சலோ அகராதியில் இல்லாத சொற்களையெல்லாம் அவர் தொகுத்து வைத்தமையே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரராதி (Tamil Lexicon) வெளிவருவதற்கு வாயிலாக இருந்தது. தமது கல்லறையில் தம்மைத் ‘தமிழ்

உடை—44

மாணவன்' என்று பொறிக்குமாறு கூறினார். "மறுவுலகினும் தமிழிலேயே தமிழ்நினர்களோடு பேசி மகிழ்வேண்" என்று பூரிப்போடு கூறியவர். அவர் தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஆக்கபோர்டு பல்கலைக் கழகம் 'டாக்டர் பட்டம்' வழங்கியதே யன்றிச் சென்னைப் பல்கலைக் கழகம் அங்ஙனம் வழங்காதது ஒரு பெருங்குறையே யாகும்.

சமற்கிருதம் படித்து நூல்கள் எழுதுபவர்கள் பெரும் பொருள் சட்டினர் என்றும், தமிழக கற்றுத் தமிழ் நூல்கள் எழுதுபவர்கள் வறுமையிதோன் உழல்கின்றன ரெள்ளும் டாக்டர் போப் அவர்களே கூறியுள்ளனர்:

"His MAGNUM OPUS was of course his Translation of THIRUVACHAGAM.

He wrote "I shall not derive any pecuniary profit whatsoever from the book "THIRUVACHAGAM" though scholars like MAX MULLER have been abundantly enriched as a reward for their Sanskrit studies. Tamil should not bring misfortune to those who study it."

—Vide Siddhantha deepikai Vol. III No. II (1908).

டாக்டர் போப் திருவுருவம் பொறிக்கப்பெற்ற சிறப்பு அஞ்சற்றலை வெளிவருவதற்கு 1-9-1974 மிகவும் பொருத்த மான நாள். அவர் 88 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த் தொண்டு செய்து மறைவுற்றார். உடகப் பொதுமகறையாம் திருக்குறலை 1-9-1886இல் பதித்து வெளியிட்டார். அவர் இவ்வுலகில் வாழ்ந்தபின் 1-9-1974இல் 88 ஆண்டுகள் நிரம்புவதால் அன்று, அவர் திருவுருவம் பொறிக்கப்பெற்ற சிறப்பு அஞ்சற்றலையினை வெளியிடுமாறு நடுவணரசுக்குத் தமிழ்நினர் பெரும்களும் தமிழகவரசும் இன்றே இன்னே எழுதுதல் வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இரண்டு வகைப் படங்கள் கழகப் படக்காட்சியிலே இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 1-9-1974இல் வெளியிட இயல்தாயின் காலந்தாழ்த்தேனும் அவர் திருவுருவம் அஞ்சற்றலையில் வருதல் மிகமிக இன்றியமையாததாகும்.

சென்னை-1. }  
18-7-1974 }

வ. சுப்பையா  
செயலாளர்

## கலைத்தந்தை—கருமுத்து தியாகராச் செட்டியார் அவர்கள்

அறக்கொடையண்ணல், தொழில் மன்னர், செந்தமிழ்ப் புரவலர், சைவமெய்யன்பர், தனவைசியப் பெருமகனுர், கலைத் தந்தை உயர் திரு. கருமுத்து தியாகராச் செட்டியார் அவர்கள் 29—7—1974 திங்கட்கிழமை காலை 7-30 மணி அளவில் திருக்குற்றுலக்தில் புவியருவிக்கு நீராடச் செல்லும் போது மாரடைப்பி ஞல் இறைவன் திருவடி நீழல் எய்தினார். அவர்களுக்கு வயது 82.

வாழ்க்கைக் குறிப்பு:

செட்டியார் அவர்கள் 16—6—1893இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆ. தெக்கூரில் பிறந்தார். இளமையில் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இவர் குடும்பத்தினர் இலங்கையில் துணிவாணிபம் செய்து வந்ததனால், பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை சென்று கல்லூரியில் பயின்று தேறினார். கொழும்பில் நடைபெற்ற “மார்னிங் ஸீடர்” என்னும் ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் பணியாற்றினார்.

இவர் தம் முதல் மனைவியார் பெயர் விசாலாட்சி ஆச்சியார் என்பது. அவர்க்குத் திரு. சுந்தரம் செட்டியார். (பி.காம்) திரு. மாணிக்க வாசகஞ் செட்டியார் (பி.ஏ) என்ற ஆண் மக்கள் இருவரும் திருமதிகள் சரசுவதி, உருக்குமணி, மீனுட்சி என்ற பெயருடைய பெண்கள் மூவரும் பிறந்தனர்.

முதல் மனைவியார் காலஞ் சென்றபின் திருமதி, இராதா அம்மையார் அவர்களை மணந்தனர். இவ்வம்மையார் பி.எஸ்ரி; எம்.ஏ; என்னும் ஆங்கிலப் பட்டங்களைப் பெற்றார். பின்பு மாணிக்கவாசகர் பற்றிய ஆராய்ச்சி செய்து நூல் எழுதி மதுரைப் பல்கலைக் கழகத்தில் (பிஎச்.டி) பண்டாரகர் (டாக்டர்) பட்டமும் பெற்றார். இவருக்குத் திரு. கண்ணன் என்ற மகனும், செல்வி இலட்சமி என்ற மகனும் உள்ளனர்.

நாடுப்பற்று:

நம்தாடு விடுதலையடையப் பாடுபட்ட தலைவர்களுள் செட்டியார் அவர்களும் ஒருவராவர். திரு வாலா வஜபதிராய், அன்னை பெசண்டு அம்மையார், காந்தியடிகள், முதலிய தலைவர் களுடன் நெருங்கிப் பழகியவர். காந்தியடிகளைத் தம் மில்லத்தி வேயே விருந்தினராக வைத்துப் போற்றியவர்.

தமிழ்ப்பற்று:

1939இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியை எதிர்த்தார்.

புலவர் ஏறு வரதநஞ்சைய பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்றவர். தமிழ்நாடு என்னும் நாளிதழை 18 ஆண்டுகள் நடத்தினார். அஃது இப்பொழுது வார இதழாக நடைபெறுகிறது.

சமயப்பற்று :

கைவசமாத்தில் ஆழ்ந்த பற்றுடைய இவர் தவரூது திருநீறும் சந்தனமும் அணிவார். புலால் உணவை உண்ணுவதில்கூ. தம் ஆட்சி எல்லைக்குள் புலால் சமைத்தலும், உண்ணலும் ஆகாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார். சிவன் கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் செய்யவும் திருமுழுக்கு முதலியன நடத்தவும் பெரும்பொருள் செலவிடுவது வழக்கம்.

கள்ளிக் கொடைகள் :

இரண்டு உயர் நிலைப்பள்ளிகளையும் இரண்டு கல்லூரிகளையும் தொடங்கி நடத்தி வருகிறார். பாலிடெக்னிக் முதலிய தொழிற் பள்ளிகளும் தொடங்கி நடத்திவரச் செய்துள்ளார்.

தொழில் முதலியர் :

தொழில் துறையில் நாட்டை வளப்படுத்தினார். நூற்பு ஆலைகள், நெசவு ஆலைகள், சர்க்கரை ஆலைகள் பலவற்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். மதுரைப் பொருளாகம் (பாங்கு) இவர்களால் தொடங்கப்பெற்றது. பல கிளைகளோடு இப்பொழுது நடந்து வருகிறது. தொழிலாளர்களின் நலங்களையும் அவர்களின் குடும்பங்களின் நலங்களையும் நாடி அவர்கட்கு வேண்டுவனவற்றைத் தாராள மனத்தோடு உதவி வந்தார்.

கட்டிடங்களைக் கட்டுவதில் சிறந்த தேர்ச்சியும் நுண்ணிய கலையுணர்வும் உடையவர். இவருடைய கட்டிடக் கலையைப் புகழ்ந்து தலைவர் நேரு அவர்களே பாராட்டி வியந்தனார். தோட்டக் கலையிலும் சிறந்த தேர்ச்சியுடையவர். இத்தகைய வியந்தகு பேராற்றலும் பெருவண்மையும் நல்லறிவும் பெற்ற கலைத் தந்தையவர்கள் இறைவனடி சேர்ந்தமை யநிந்து தமிழகம் தாங்கொண்டு கவலையுறுகின்றது. கலைத் தந்தையின் புகழ் வாழ்க! அவர்தம் நோக்கங்கள் வளர்ந்து சிறப்பெய்துக.

கலைத்தந்தை கருமுத்து அவர்கள் வரலாறு செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 36 பரல் 4 இல் விரிவாக வெளியிடப் பெற்றுள்ளது. மதுரை ஆலைத் தொழிலாளர் குடியிருப்பு நலக்கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றிய உயர்திரு ஜி. கலி யாணம், எம். ஏ. அவர்களும், உயர்திரு கி. இராமலிங்கனார் எம். ஏ. அவர்களும் எழுதியனுப்பிய வரலாற்றுக் குறிப்புகள் செல்வி அடுத்த இதழில் வெளியிடப் பெறும்.

## திரு ஆ. இராசகோபால் பிள்ளை பிரிவு

கழக ஆட்சியாளர் இல்லக் கிழத்தியாளின் அண்ணானார் திரு. இராசகோபால் பிள்ளை பாளையங்கோட்டையில் திருவாளர் அண்டியப்ப பிள்ளையவர்க்கும் திருவாட்டி சங்கரவடிவம்மையார்க்கும் பிறந்த இரண்டாவது மகனாராவர். இவருக்கு அண்ணன் ஒருவரும் தம்பியாக இருவரும் உள்ளர். இவர் பாளையங்கோட்டை புனித சேவியர் உயர்ச்சிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வரை கல்வி பயின்று பின் ராலீஸ் இந்தியாவில் பல்லாண்டுகள் பணியாற்றி 1966இல் ஓய்வு பெற்றார். ராலீஸ் இந்தியா பணியாளர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்து நற்பணிகள் ஆற்றியவர். இவர்தம் முதல் மண்ணியார் கல்யாணியம்மாள் பிரிவுக்குப் பின் வள்ளியம்மை என்னும் அன்பு நங்கையைத் திருமணம் புரிந்தனர். இவருக்கு ஆண் மக்கள் இருவரும் பெண் மக்கள் இருவரும் பிறந்தனர். முத்தவர் கல்யாணசுந்தரம் பி. எஸ்.எஸ். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பொது மேவாளராகவும், இரண்டாவது மகன் திரு. முத்துக்குமாரசாமி, எம். ஏ. பி. வி.ப். கழகத்தின் அறாசிலையமாகிய மறைமலையடிகள் நால்சிலையத்தின் நாலகராகவும் பணி புரிந்து வருகின்றனர். முத்தவர் ஆட்சியாளரின் முத்தமகன் வடிவமுகி என்னுங் தமிழரினையூம், இளையவர் ஆட்சியாளரின் இளைய மகன் வயிரமணியையூம் திருமணம் புரிந்து நன் மக்களைப் பெற்று இனிது வாழ்கின்றனர்.

இவர்கள் அருமைப் பேர்த்து திருவளர் செல்வி க. வள்ளியம்மைக்குத் தன் தகுதியை நிறைவேண்டியிருப்பதை பொது மருத்துவக் கல்லூரியிலே மருத்துவக் கல்விபெற இடங்கிடைக்கப் பெற்ற செய்தியினை 2-8-74இல் தெரிந்து கழிப்பேருவகை யடைக்கதனர்.

திரு இராசகோபால் பிள்ளையவர்கள் தமக்கு ஏற்பட்டிருந்த குருதி அழுத்தத்தால் இரண்டு திங்கள் நலமின்றியிருந்து 4-8-74 ஞாயிறு பிற்பகல் தமது 71ஆவது அகவையில் இறையடி சேர்ந்தனர். தெய்வப் பற்று நிறைந்தவர். னாடோறும் முறையாகத் திருக்கோயில்கட்டுக் கொண்டு வழிபாடு செய்வார். இவர்தம் அருப்பிர் இறையடியில் இன்ப அன்புற்றமர்க்க வென வாழ்த்துவோம்.



# செய்திகளும் குறிப்புகளும்

பாவாணருக்குப் பாராட்டு விழா

18-7-74இல், சென்னை மாநகர மருத்துவக்கல்லூரி மாணவர்கள், கலைவாணர் அரங்கில் நடத்திய முத்தமிழ் மாநாட்டில், தமிழ் ஞாயிறு பண்டித புலவர் தேவநேயப் பாவாணர், எம். ஏ. அவர்கட்டு ஒரு பாராட்டுவிழா சிரும் சிறப்புமாக நடத்தினர். விழாவிற்குத் திரு. ஏ. எல். சீனிவாசன் தலைமை தாங்கினார். பாவாணர் அவர்களைப் பாராட்டித் தமிழ்ப் பேரறிஞர் பலர் உரையாற்றினர். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் கவியரங்கு ஒன்று கடைபெற்றது. கல்யாரசு கண்ணாதாசன் உட்பாடத் தமிழ்க் கவிஞர்கள் பலர் பல்வேறு தலைப்புகளில் தம் கவிதைகளை அரங்கீடுற்றினர். ஸ்டான்லி மருத் துவக்கல்லூரி மாணவர் இளங்கோ வரவேற்புரை கீழ்த்தினார். பாவாணர் அவர்கட்டு டாக்டர் கலைஞர் அவர்கள் பொன்னுடை போர்த்திச் சிறப்பித்தார்.

மொழி நூல் அறிஞர் உயர்திரு. பாவாணர் அவர்கட்டு, முதல்வர் கலைஞர் அவர்கள் பொன்னுடை போர்த்தி ஆற்றிய உரையில் :

‘பாவாணரவர்களுடைய தமிழாற்றலை, ஆராய்ச்சித்திறனை, அறிவு நுணுக்கங்களை, இந்தத் தமிழ்ச் சமுதாயம் பெற வேண்டும் என்பதற்காக அவரைப் பயன்படுத்தி ஒரு வேர்ச்சொல் அகர முதலியைத் தயாரிக்கும் பொறுப்பினை இந்த அரசு அவரிடம் ஒப்புடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் திரு. பாலசுப்பிரமணியம் நன்றி நவீல விழா இனிது முடிந்தது.

**திரு. அ. திருமலை முத்துசாமி தங்கப் பதக்கம் பெற்றார்**

சென்னைப் பல்கலைக் கழக நாலகவியல் துணைப் பேராசிரியரான திரு. அ. திருமலை முத்துசாமி, எம். ஏ., எம். வீட். பி. டி. அவர்கள் சென்ற கல்வியாண்டில் மைக்குர் மாசிலத்திலுள்ள தார்வார் பல்கலைக் கழகத்தில் நாலக இயலில் முதுகீலிப்பட்டப் படிப்பிற்குச் சென்றிருங் தார். அதன் முடிவில் எம். வீப். எஸ்ஸி தேர்வில் முதல் வகுப்பில் முதல்வராகத் தேர்ந்து ‘தங்கப் பதக்கம்’ பெற்றுள்ளார். இப் பட்டப் படிப்புத் தொடங்கிய பின் முதல் இரண்டாண்டுகளில் யாரும் முதல் வகுப்பில் தேறவில்லை. திரு. முத்துசாமி அவர்கள்தாம் முதன் முறையாக முதல் வகுப்பில் தேறியுள்ளார். அவருடைய வெற்றிக்கு எங்கள் உள்ளக்கணித பாராட்டுதல்கள். பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள அவர்கள் மேன்மேமுழும் பல பட்டங்களையும் சிறப்புக்களையும் பெற்று நீடுவாழ இறைவனை வேண்டுகிறோம்.

**இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர் முதலாண்டு நினைவு விழா**

28-6-74 மாலை, சென்னைத் தியாகராய நகரிலுள்ள தருமபுர ஆதின பிரசார சிலையத்தில், திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள் தலைமையில், மறைந்த இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர் அவர்களின் முதல்

ஆண்டு சீனாவு விழா நடைபெற்றது. இசைவாணர்களும், கலைத்துறை அன்பர்களும் இசையரசின் சிறப்புப்பற்றி அரிய சொந்தபொழிவாற் நினர். திருமுறை அரங்கு, இசைக் கதை, இசையரங்கு ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

**இந்தி தொடர்பு மொழியாக வேண்டுமாம்!**

80-6-74இல் சென்னையில் நடைபெற்ற தட்சிணா பாரத இந்தி பிரசார சபையின் 87-வது ஆண்டு விழாவில் பேசிய, இந்திய அரசின் இந்தி ஆலோசனை திரு. ஆர். பி. நாயக் என்பவர் இந்தியத் தொடர்பு மொழியாக ஏற்றுக் கொள்வதால் வட்டார மொழி கெடாது என்றும் அதுதான் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழியாகவும் சிறந்த மொழியாகவும் உள்ளது என்றும், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு உகந்தது இந்திதான் என்றும் பேசியிருக்கிறார்.

**வேலை பெருத் தமிழ்ப் பட்டதாரிகள் துணை நிலையம்**

தமிழகத்தில், கமிழ் பி. ஏ., பி. ஒ. எல்., எம். ஏ., எம். ஓ. எஸ்., ஆகிய பட்டங்கள் பெற்றும் வேலை வாய்ப்புக் கிட்டாமற் பலர் உள்ளர். அத்தகையோர்க்கு வேலை தேடித்தர ஒரு பொதுக் குரல் தேவை என்பதை உணர்ந்து, “வேலை பெருத் தமிழ்ப் பட்டதாரிகள் துணை சிலையம்” என்ற பெயரில் ஒர் அமைப்பினைக் காரைக்குடி தமிழ்ச் சங்கத்தார் உருவாக்கியுள்ளனர். வேலையின்றி இருக்கும் தமிழ்ப் பட்டதாரிகள் இச்சங்கச் செயலருக்கு ரூ 15 அனுப்பி தகவற் படிவம் பெற்று நிரப்பி 15-8-74க்குள் அனுப்பி வைக்குமாறு, தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர். வ. சு. மாணிக்கம் அவர்களும், செயலர் திரு. மா. அ. ஞானசேகர பாண்டியன் அவர்களும் அறிவிக்கின்றனர்.

**“தமிழை அனைத்துலக மொழி என்று கூறல் வேண்டும்”**

“நம்முடைய மொழிகளில் தமிழுக்கு மீகவும் மதிப்பான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழி வடக்கிற்கும் தெற்கிற்கும் முக்கிய தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது தமிழை அனைத்துலக மொழி என்று கூறவேண்டும். உலகின் பல பகுதிகளில் இன்று தமிழ் மொழி பேசப்படுவதால் இப்படிக் குறிப்படுவது பொருத்தமாகும்.

தமிழ் மொழியின் புகழ்மிக்க மரபு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு துவங்கியது. பரந்த உள்ளங்காண்ட சங்க காலப் புலவர் ஒருவர்,

“யாதும் ஆனார், யாவரும் கேள்வி”

என்று கூறியுள்ளார். திருவள்ளுவர் கூட,

“இத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”

என்று கூறியுள்ளார். இந்த மனிதப் பண்பு, விரிந்த உள்ளம் ஆகியன தமிழ் மரபின் உயிர் மூச்சாக இருந்து வந்துள்ளது என்று தமிழ், சமற் கிருதம் மற்ற மூன்று இந்திய மொழிகள் பற்றிய ஆராய்ச்சி சிலைய மொன்றிற்குச் சென்னையில் 18-7-74இல் அடிக்கல் காட்டிய இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமை வி. வி. கிரி அவர்கள் குறிப்பிட்டார்.”

## “இரயில்வேயில்” இந்தி திணிப்பு

இரயில்வேத் துறையில் இங்கியை எப்படித் திணிப்பது என்பது பற்றி இரயில்வே அமைச்சர் எஸ். என். மிஸ்ரா தலைமையில் ஒரு குழு கூடி ஆராய்ந்தது. அதன் விளைவாக இரயில்வேத் தொழிலாளர்கள் தமது அங்ரூட வேலையில் இங்கி மொழியை அதிகம் பயன்படுத்த கூக்குவிப்பதென்றும், சிறந்த இங்கிமொழி பெயர்ப்பாளர்கட்டுப்பரிசுவழங்குவதென்றும், வட்டார இரயில்வே அலுவலர்கட்டுக் கேட்யம் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

## ‘தென்மொழி’ இடமாற்றம்

பாவலரேறு பெருஞ்சித்திரானு அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘தென்மொழி’ என்னுங் தனித்தமிழ்த் திங்களிதழும், ‘தமிழ்ச்சிட்டு’ என்னும் தனித்தமிழ்ச் சிறுவர் கலை இதழும், கடலூர், (தெ. ஆ.) என்னும் முகவரியிலிருந்து 51, அருணசல ஆசாரித் தெரு, திருவல்லிக் கேணி, சென்னை-5. என்னும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ‘தென்மொழி’யின் அமைச்சர் அறிவிக்கிறார்.

## மதிப்புரை

பி. பி. சி. தமிழோடையில்....

[ஆசிரியர்: டாக்டர் பொற்கோ. வெளியிட்டோர்: தமிழ்நாலகம், 10 E பிமண்ண முதலி தோட்டத் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. விலை: ரூ. 1. 60]

இங்நாலாசிரியர் இவண்டன் பல்கலைக் கழகத்தினுள்ள கீழை நாட்டு ஆப்பிரிக்கக் கலைக் கழகத்தில் 1970-72ஆம் ஆண்டுகளில் பணியாற்றிய போது பி. பி. சி. கிறுவன் த்தினர் வேண்டுகொட்டிசைங்குது சீகழ்த்திய சில சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நால். இதில் தமிழ்மொழியின் மாண்புகள், தமிழரின் வாழ்க்கை நெறி ஆகிய செய்திகள் சுருக்கமாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

திதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரிதம்

[ஆசிரியர்: பண்டிதை அசலாம்பிரகை அம்மையார். கிடைக்கு நிடம்: 10, ஸ்டிரிங்கர்ஸ் ரோடு, சென்னை-1. விலை: ரூ. 1.]

அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றினைச் செய்யுள் வடிவில் யாத்துத் தருமாறு இங்நாலாசிரியர் அவர்களை அன்பர்கள் விலை வேண்டிக் கொண்டதற் கிணங்க உருப்பெற்றதே இங்நால். இதில் அடிகளாரின் வரலாறு முழுமையும் செய்யுள் நடையில் பதின்மூன்று தலைப்புகளில் மிகத் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது. இங்நால் சுவையும் பயனும் உடையது.

கிருநெல்வேலி, தென்னிந்தியசைவித்தாங்க நாற்பதிப்புக்கழகத்திற்காக சென்னை-600001, 2-140, பிரகாசம் சாலை, அப்பர் அச்சகத்தில் திரு. வ. சுப்பையா அவர்களால் அச்சிடப்பெற்றது.  
ஆசிரியர்: வ. சுப்பையா.

# சேந்தமிழ்ச்சேல்வை

தினகன் வெளியீடு

நாற்பத்தேட்டாம் சிலம்

திருவள்ளுவர் ஆண்டு  
₹ 2000/-—₹ 2000/-

The South India Saiva Siddhanta Works

All Rights Reserved] Publishing Society, Tinnevelly, Ltd.,

Madras-1. Tirunelveli-6. Madurai-1. Coimbatore-1,

Kumbakonam

Trichirappalli-2

## ‘செந்தமிழ்ச் செல்வு’

திதழாசிரியர் கூட்டத்து உறுப்பினர்கள்  
(EDITORIAL BOARD MEMBERS)

- ஏ. திரு. டாக்டர். ந. சுஞ்சீவி எம்.ஏ., பி.எச்.டி.,  
தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்.
- ஒ. „ ‘சித்தாந்த கலாநிதி’ வித்துவான்,  
ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள், மதுரை.
- ஓ. „ கொண்டல். சு. மகாதேவன் அவர்கள்,  
எம். ஏ., பி.எஸ்எஸ்.  
இயக்குநர், தமிழகவரசு, தமிழ் வளர்ச்சித்துறை.
- ஏ. „ டாக்டர், உசா. சிங்கரவேலன், எம்.ஏ., பி.எச்.டி.,  
அ. வ. அ. கல்லூரி, மாண்பும்.
- ஓ. „ செந்தமிழ்க்கலைமணி, வித்துவான்  
பண்டித, கா. பொ. இரத்தினம் அவர்கள்,  
பி.ஏ. (ஆனர்சு), எம்.ஏ., பி.ஓ.எல்., (சென்னை)  
அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி,  
கொழும்பு.
- ஏ. புலவர் இரா. இளங்குமரன் அவர்கள்,  
திருநகர், மதுரை-6.
- ஏ. இரா. முத்துக்குமரசாமி, எம்.ஏ., பி.வி.ப்.  
நாலகர், மறைமலையடிகள் நூல்நிலையம்.

## உள்ளடை

**அகந்தினை நோக்கில் சங்க நுல்கள்**

—ம.ரா.போ. குருசாமி M.A.,M.Lit.

200

200

அனில் வரிக்காய்—புலவர் இரா. இளங்குமரன்

200

அணையா விளக்கு!—கோவேள்

20

அண்ணுவின் புகழ்—தவயோகி சுத்தானந்த பாரதி

20

அநிசய மளிதார் ஜி. டி. நாயுடு அவர்களின் பேரை இயற்கை

200

அருளாட்சி

200

அருங்கிருத தண்டபாணி அடிகள்

200

அறந்தின் முதலைப் பாமைந்தஞ்சே

200

அனிச்ச அடி - நாடகம் - ஆய்வுரை

—‘தமிழ்னணல்’

டாக்டர் இராம பெரியகருப்பன்

200, 200

ஆட்சி மெறிபாகத் தெலுங்கு

200

ஆண்மகப் பேற்றினை உயர்வென்றல்

200

—வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள்

ஆப்பிரிக்கச் சுற்றுலா

—கவியோகி சுத்தானந்த பாரதியார்

சக, கங், களச, உடு, உள,

நங்க, உளன, உடு, உடு,

நந்த, நிளக, சுடு

200

ஆயிரம் பிரைகண்ட அருந்தமிழ்ப் புலவர்

200

ஆராய்ச்சிக்குரியதேர் அரிய கருவி

200

இசையின் ஆற்றல்

200

இசைத்தட்டில் முருகப் பெருமான் போற்றி

200

இசைத் துறையில் அடிமை நிலை

200

—வி.ப.கா. சொல்லழகன் க.மு.

200

இந்திய நாட்சின் பழங்குடியினர் தமிழ்ரே

200

இந்தே - ஜூரோப்பிய இளங்கள், மக்களின் தோற்றம்

200

—நாலகர்

200

இயல் - இசை - நாடக மன்றம்

200

இரங்கல்—பேராசிரியர். ஆ. சிவலிங்கனுர்

200

இரங்கல் உயரகள்

200

தீர்க்கற் பாக்கன்	2.50
விளக்கியப் பதிகம் வளர்ச்சி வரங்கு	2.50
—திரு. க.ப. அறவாணன்	திருக்கு
விஷயக உலகத் தமிழ் மாநாட்டுத் ... ...வரவேற்பு	நடாக்கு
வினாக்கள் (ஒரு சொல்லராய்ச்சி)—பி.எல். சாமி பி.எல்லி.	நடாக
செறைமயில் இசைந்த வாழ்வு	நடாக
—திரு. மா. சண்முக சுப்பிரமணியம்	22.
பாரி மெய்ம் முதல் வேர்ச் சொற்கள்	
—ஞா. தேவநேயன் உசு, எசு, கஞ், உங்க, கங், கங்கு, சங்கு, சூக்கு	உசு, எசு, கஞ், உங்க, கங், கங்கு, சங்கு, சூக்கு
உரை நடை வளர்ச்சி—வ.ச.	கஞ்கு
உகப் பொது நோக்கள் கழக நுற்றுண்டு விழு	உது
ஏன்னும் ஏழுத்தும்	காபு
ஏன் கடன் பணிசெய்து கிடப்படே	உது
கட்டுப்பாடுகள்மையால் வந்த விளை	காபு
“கண்களி மயக்கக் காதல்”—புலவர் இரா. இளங்குமரன்	நடிகீ
கலைத்தங்கள் கருதுத்து தியாகராயச் செப்டியார்	
அவர்கள் மறைவு	காந்தி
கவிதையில் குறிப்புப் பொருள்	
—சொ. இங்காரவேலன்	நடாக்கு
ழூக ஆட்சிக் குழு உறுப்பினர் வித்துவாள்	
வே. மாணிக்கவாசகம் பிள்ளை மஹரவு	காந்தி
ழூக ஆட்சியாளர் பவள விழுவுக்கு ஆங்கிலகு	
வாழ் மறைமலையடிகள்.... ...வாழ்த்துவு	நடு
ழூகம் ஆற்றிய வரலாற்று நூற் சிறப்புப் பணி	நடாக, காபு, காபை, நடிகீ, நடாக
மூவர் இளங்கோ—புலவர் இரா. இளங்குமரன்	நடாக
ஞூடல் நோய்கள்	
—டாக்டர் முருகவேள் பாலசுந்தரம், இலங்கை	உடன
குகுசி அழுத்தம்—இலங்கை முருகவேள் பாலசுந்தரம்,	
பி ஓ.எல். (ஆனார்சு)	காக
குழந்தைகடும் குடும்ப விளக்கும்	
—நெல்லை ந. சொக்கவிங்கம்	உது
நேவை அறிவியல் கோவெந்தா	
—பாவலன் வி.ப.கா. சொல்லமுகன்	உடன

“சங்க இலக்கியத்தில் இரம் என்ற மரம்”

—பி.எல். சாமி, பி.எஸ்.வி.

२५०

சங்க இலக்கியத்தில் சில அரிய மரங்களைப் பொடிப் பெயர்கள்

—பி.எல். சாமி, பி.எஸ்.வி.

ஞகை

சில இலக்கிய கல்வெட்டுகளில் வழக்குகள்

—பி.எல். சாமி, பி.எஸ்.வி.

ஞங்கு

சிலப்பதிகார ஆராய்ச்சி புலவர் இரா. இளங்குமரன்

ந.அ.ஏ.

சிலப்பதிகாரச் சிறப்பு

கிருந.

கீல் பால்குவின் தெள்ளிந்தியக் கடவுள்களின் கால்வழி

—நூலகார்

ந.அ.ஏ.

சீதிகுந்தக் தந்தை பெரியாளின் பெரும் பிரிவு

உ.கூ.ஏ.

சீவன் முத்தி

உ.கா.ஏ.

செங்குட்டுவளின் மறணிமுக்கா மாளம்

உ.அ.ஏ.

செங்குட்டுவள்

உ.கூ.ஏ.

செய்திகளும் குறிப்புகளும்

ஒ.ஏ., காடு, கூ.ஏ., உ.அ.,  
உ.கூ., உ.கு.அ., உ.கூ., காந்த.,  
ந.கூ., சிருந., ச.ஏ., ச.கூ.

செய்தி மடலில் ஓர் இனிய காட்சி

—பேராசிரியர் ஒள்வை துரைசாமி பிள்ளை

கிரு

சென்னை, தமிழ் இசைச் சங்கம் பண்ணுராய்ச்சியின்

24ஆம் கூட்டம்

உ.கூ.

சோனியத் தாட்டு நேரு விருது

உ.கூ.

டாக்டர், இலட்சுமணசுவாமி முதலியர் மகறவு

கிரு.ஏ.

டாக்டர் ஓள்வை நடராஜன் அவர்கட்டுப் பாராட்டு

உ.கூ.

டாக்டர் மெக்ஸீனின் சென்னை மாகாண ஆட்சித் துணை துண

உ.கூ.

தமிழிலக்கியத்தில் மகன்மா—பி.எல். சாமி, பி.எஸ்.வி.

உ.கூ.

தமிழில் எழுதுவேம்—சி. இராமலிங்கனுர் எம்.ஏ.

ஒ.ஏ., க.ஏ.ஏ., க.ஏ.க., உ.அ.ஏ., உ.ஏ.ஏ., உ.ஏ.ஏ.,  
உ.கூ.ஏ., ச.கூ., ந.கூ., ச.ஏ., ச.கூ.

தமிழும் மலையாளமும்

—பேரா. க.த திருநாவுக்கரச எம்.ஏ.,

உ.கூ.ஏ., உ.கூ.ஏ.,  
கிரு.ஏ.

தமிழ்க் கலாசாலை சமற்கிழுத் கலாசாலையாகும் நிலை

உ.கூ.

தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலிக்குத் தனித்துறை

உ.கூ.

தமிழ்த் தூப்புமை—மறைமலையடிகள்

கிரு.

தமிழ் பயிற்று மொழியாதற்கு எழுப்பும் பேரவித் தடைகள்	ஏ.ஏ.
—கூகலூர் புலவர் முனியப்பன்	ஏ.ஏ.
தருணமிதே	ஏ.ஏ.
தரயம்மை அருளுசலம் திருமண வழி ஒர் உவகச் செய்தி	ஏ.ஏ.
தரய் மொழியைப் பாதுகாத்தல்—மறைமலையடிகள்	ஏ.ஏ.
திருக்குறலை ஆங்கிலத்திலே....வரவேண்டாமா?	ஏ.ஏ.
திருக்குறள் பலியே கழகத்தின் தனிப்பொரும் பணி	ஏ.ஏ.
க, சுநி, காஷ, காநூ, உங்க	க, சுநி, காஷ, காநூ, உங்க
திருச்சியில் செவகித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்	க, சுநி
கிளை தீரப்பு	க, சுநி
திரு. ஆ. இரசகோபரல் பிள்ளை பிரிவு	காக்க
திரு. பி.எம். பொன்னுசாமி முதலியர் மறைவு	ஏ.ஏ.
திரு. மு. அருளுசலத்தின் தமிழ்.....வசை புராணம்	ஏ.ஏ.
—திரு. சி. சிவராமலிங்கம் எம்.ஏ.	ஏ.ஏ.
‘திருமுறை’களும் ‘திருவருட்பா’வும்	காக்க
—குருகுலம் அழகரடிகள்	காக்க
திருவள்ளுவர் கலைக்கோயில் (நினைவாஸயம்)	ஏ.ஏ.
திரு. ஜி.ர. நடேசன் நூற்றுண்டு விழு	கா.க
தொல்காப்பியக் கலைக்காஞ்சியம் ஒரு வேண்டுகேள்	ஏ.ஏ.
‘நல்லசிரியர்’ விருது பேற்ற நற்றமிழ்ப் புலவர் தலைகை	ஏ.ஏ.
உகநாதன் அவர்கள்	ஏ.ஏ.
நல்லிசைப் புலவர் யர்?	ஏ.ஏ.
நஸ்ரி மறவாமை	ஏ.ஏ.
நம் அஞ்சமாறே	ஏ.ஏ.
நவலராம் இலக்குவளுர் நமைப் பிரிந்தர்	ஏ.ஏ.
—நெல்லை ந. சொக்கலிங்கம் எம்.ஏ.,	ஏ.ஏ.
நினைப்பிரியரத் நினைமையும் வேண்டும்	ஏ.ஏ.
நீகிரோ — நிராவிடப் பண்பாடுகள்	ஏ.ஏ.
நோக்கு — திருக்குறள்பீடம் குருகுலம் அழகரடிகள்	ஏ.ஏ.
பாரபரக் கண்ணி — ஒர் ஆய்வு—நா. உசாதேவி எம்.ஏ.,	ஏ.ஏ.
பழந்தமிழின் சம உடைமை நேறி	ஏ.ஏ.
—தாயம்மாள் அறவாணன் எம்.ஏ.,	ஏ.ஏ.
பள்ளித் தமிழசிரியர்க்கட்குக் கழக ஆட்சியரார் வேண்டுகேள்	ஏ.ஏ.

பாப்பரஸீனா (ஒரு சொல் வழக்கு ஆராய்ச்சி)

— பி.எல். சாமி, பி.எல்லி.,

ஈடுபா

பாராட்டுப் பெற்ற புவவர்

ஈடுச

பிளைய்வீரியின் ‘தெள்ளிந்தீயா’—‘நாலகர்’

சகை

புவிகளை வென்ற காட்டுப் பன்றி—புலவர். பொ.முனியப்பன் ஈடு அ  
புவிசைப் பத்து -- பேராசிரியர். ஆ. சிவலிங்கனார்,

உடல்

பெங்கனூர் தமிழ்ச் சங்கத்தில் கலைஞர் அவர்களுக்கு வரவேற்பு

நகு “

பேச்சுத் தமிழில் — ஒரு புதிய பண்பு விருதி

—டாக்டர் சொ. சிங்காரவேலன்

M.A, Dip Ling., Phd.,

உள்ள

பேராசிரியர் ஆர். சனுத்தனம் நாடுடு பெரும் பிளவு

உடல்

பேராசிரியர் இலக்குவனுர் மறைவு

உடல்

பேராசிரியர் தி. சலவக் கேசவராயருக்கும் டாக்டர்

நகை

போப்பையாக்குபுள்ள தொடர்பு

நகை

பேராசிரியர் பெரும்பிளி [டாக்டர் சி. இலக்குவருர்]

—புலவர் இரா இளங்குமரன்

நகை, நகு “

மகாத்மா நி வாழ்க !—யோகி சுத்தானந்த பாரதியார்

தீர்

மதிப்புரை

உடல், சந்தை, தூகை

மதுகரத் தமிழ்சைச் சங்கத்திற்கு 6 லட்ச ரூபாய் நவ்கொடை

நகை

மநுநது

கடமை

மறைமலை டிகள் நூல் நிலையத்திற்கு அவர்யீப் பல்கலைக்  
கழகப் பேராசிரியின் பராட்டு

நகை

மணிதன் மஸ்தலூக வளரும் படிபுறை

—அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் பி.இ.

நகை

முத்தமிழ் தநத முபழ்—புலவர் பொ. முனியப்பன்

கடமை

“முனவுமா” முன்னம் பன்றியா?

—இரா மதிவாணன், M.A., B.Ed., சேலம்.

கந்தை

மைதூர் “கன்னட நடு” ஆகியது

ஈடுச

மொறி

உடல்

யோக நித்திரை (அறிதுயில்)

உடல்

வடமொழிக் கலப்பு ஏற்பட்டது எப்படி?

கைகை

வடமொழி வேதபூம் தமிழ் யறையும்

—என்.கே. வேலன் பி.ஏ.

உடல்

வீத்துமிடல் வேண்டும்—ஆபிரகாம் அருளப்படு

உடல்

## படங்கள்

இராவ்சாகேப் ரூ. கோதண்டபாணி பிள்ளையவர்க்கு  
ஆயிரம் பிறக்குமேல் ஆயுள்வளர் யிழா

க.ஏ.ஏ

- (1) திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் மீண்டும் திருமணம் பற்றி இசைச் சொற்பொழிவாற்றுதல்.
- (2) கழக ஆட்சியாளர் தாமரைச்செல்வர் வ சுப்பையா பிள்ளை பரிசுப் பொருள் வழங்குதல்.

- (1) திருமுருக கிரு. ராணந்தவாரியார் புனித ரோட்டுதல்.
- (2) கழக ஆட்சியாளர் புனித ரோட்டுதல்.

கழகத்தின் திருச்சிந கிளை நிலையத் திறப்பு யிழா

(4-3-1974)

ந. ச. க

திவாண்பக்துர் T. M. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கித் திறந்து வைத்துப் போகதல்

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் கலைஞர் அவர்களுக்கு  
வரவேற்பு

ந. த. க

3-11-1973இல் ஆய்ரம் பிறகன்ட யிழாச்  
செல்வர் செல்வியர்க்கு

க.ஏ.ஏ

— — —

## கழகப் புதிய வெளியீடுகள்

மதுரை இருபெரும் புலவர்கள்

—புலவர் இரா. இளங்குமரன்

மாம்பழக் கவிச் சிங்க நாவலரும், பேராசிரியர் கந்த சாமியார் அவர்களும் மங்காப் புகழுடைய மதுரை மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள். இவ்விருபெரும் புலவர்களின் வரலாறு கள் இந்நாலின்கண் மிகச் சூசைப்பட, அகச் சான்று புறச் சான்றுகளுடன் தொத்ததெழுதப் பட்டுள்ளன. புலவர் பெருமக்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள விரும்பும் தமிழன்பர்க்கட்கும், வரலாற்று நூலாசிரியர், மாணவர் ஆகியோர்க்கும் பெரிதும் பயன்படத்தக்கது.

ரூ. 4 00

கம்பராமாயணம் - பாலகாண்டம் உரை

(முதல் ஐந்து படலங்கள்)

—உரையாசிரியர் : ச. அ. இராமசாமிப் புலவர்

காவியச் சுவை நிரம்பிய கம்பராமாயணம் அனைவரும் படித்தின்புற வேண்டிய தொன்று. அதிலும், வித்துவான் பட்டம் பெற விதமுனோர் படித்துணர வேண்டிய அரிய இலக்கியமாகும். பால காண்டமத்தின் முதல் ஐந்து படலங்கள் புலவர் பட்டம் பெறுவோர் மட்டுமேயன்றித் தமிழ்ப் பற்றார் அனைவரும் படித்து இன்புறுதற் கேற்ற வண்ணம் அமைந்துள்ளது.

ரூ. 5 00

திருவாசகம் - திருச்சதகம் உரை

-பொழிப்புரை : சித்தாந்த பண்டிதர் ப. இராமநாத பிள்ளை

—குறிப்புரை : இராவ்சாகிப் புலவர் கோதண்டபாணிப்பிள்ளை

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் ஒரு பகுதி யாகிய திருச்சதகம் பத்திச் சுவை நிறைந்தது - பொருட் செறிவுடையது. புலவர் பட்டம் பெறுவோர்க்குப் பயன்படும் வகையில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

ரூ. 1 75

திருவாசகம்-நீத்தல் விண்ணப்பம்

—புலவர் ந. ரா. முருகவேஸ், எம். ஏ., பி. ஓ. எல்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய நீத்தல் விண்ணப்பம் பொழுப்புரை, வளர்க்கவுறரகளுடன் திருவாசகமணி கே. எம். பாலகப்பிரமணியம் அவர்களின் ஆங்கில முன்னுரையுடனும் வெளிவந்துள்ளது.

ரூ. 4 00

பெருந்தொகை (முதல் ஐம்பது செய்யுட்கள்)

—உரையாசிரியர் :- புலவர் இரா. இளங்குமரன்

புலவர் பலர் பல்வேறு காலங்களில் பாடிய தனிப்பாடல் களின் தொகுதியும், பண்டை இலக்கண இலக்கிய உரை நூல் களில் மேற்கோள்காக எடுத்தாளப் பெற்றவையுமான பாடல் களே பெருந்தொகை எனப்படுவது. இப் பாடல்களின் சுவை நயங்கருதி முதல் ஐம்பது செய்யுட்கள் வித்துவான் வகுப்பு இறுதிநிலைத் தேர்வுக்குப் பாடமாக அமைக்கப்பட்டுள்ளன.

ரூ. 2 75

പിരു പതിപ്പാണിന് വെളിയിടുകൾ

இன்றைய தமிழிலக்கியத்தில் மனிதன்		5	00
— தி. பாக்கியமுத்து			
நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்		6	00
— க. ப. அறவாணன், M.A., M.Litt.			
திருக்குறளிலே கலைபற்றிக் கூருததேன் ?		6	00
— ம. பொ. சிவஞானம்			
சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்—ம. பொ. சி.		3	00
எனது போராட்டம்—ம. பொ. சி		25	00
திருவள்ளுவர் போற்றும் ‘அரும் செல்வம்’ யாது?			
— புலவர் மு. தெய்வ நாயகம்		2	50
அதற்கு விகில் இல்லை—எழில் முதல்வன்		5	25
தமிழர் பண்பாடும் தத்துவமும்			
— பேராசிரியர் நா. வானமாமலை		8	00
ஆனந்த வெள்ளம்—வி.எஸ். சுப்பையா		6	00
வாழ்வே, வருக!	,	5	00
செவ்வல்லி இதழ்கள்	,	5	00
பேரும் புகழும்	,	3	00
பதிற்றுப்பத்துக் கதைகள்—புலவர் ‘அரசு’		3	50
வள்ளுவர் கூறும் அறம்—பழனியப்பன்		4	00
திருஞான சம்பந்தர் வரலாறு			
— தொழுஷுர் வேலாயுத முதலியார்		1	25
தமிழருவி—தமிழ்க் குமரன், தேவராசாத்தி		1	50
ஆறுபத்து வீடுடைய அழகன்—திருச்சி பரதன்		2	00
கொல்லி மலைக்குள் ளன்—பெ. தூரன்		3	50
எனது வாழ்க்கை அனுபவங்கள் -A.V. மெய்யப்பன்			
232 பக்கங்கள்	6	00	
Research Paper on Tamilology—K.P. Aravanan	6	00	
New Writing in India—Adil Jussawala	9	00	
Valmiki Ramayanam—Sanskrit Text with			
Tamil translation 8 Vols. (New Edition)	105	00	
Srimad Bhagavatham—Sanskrit Text with			
Tamil translation 8 skandas	70	00	
Valmiki Ramayanam—Tamil Prose 5 Vols.	50	00	